



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry

The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

எண்	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2022 ஆகஸ்ட் 23	ஆகஸ்ட் 23	2022 (1 Bhadra 1944)
No. } 108	Poudouchéry	Mardi	23	Août	2022 (1 Bhadra 1944)
No. }	Puducherry	Tuesday	23rd	August	2022

STATE ELECTION COMMISSION

OFFICE OF THE DEPUTY TRANSPORT COMMISSIONER-CUM-OFFICE OF THE RETURNING OFFICER
BAHOUR COMMUNE PANCHAYAT, PUDUCHERRY

No. 05/RO/BCP/CE/2022.

Puducherry, dated 4th August 2022.

NOTIFICATION

In pursuance of the provisions of rule 7 of Puducherry Village and Commune Panchayats (Conduct of Election of Members of Commune Panchayat Councils and Presidents and Members of Village Panchayats) Rules, 1978, as amended from time to time and in supersession of earlier Notifications issued, the Returning Officer of Bahour Commune Panchayat hereby provides for Commune Panchayat Wards/Village Panchayat Wards, with the previous approval of the State Election Commissioner, the Polling Stations specified in the appended list for polling areas or group of voters noted against each.

S. SATHIYAMOORTHY,
Office of the Deputy Transport Commissioner-cum-Returning Officer
Bahour Commune Panchayat.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்
07. பாகூர் கொம்புது உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி விபரம்

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
1	01 - கரையாம்புத்தூர்	1	07/01/1	அரசு நடுநிலைப்பள்ளி (இழக்கு), மாரியம்மன் கோவில் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106	1. அங்காளமன் கோவில் வீதி, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 2. நடுத்தேரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 3. பெருமாள் கோயில் வீதி, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 4. பழைய பேட்டை, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 5. மாரியம்மன் கோவில் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 6. வைப்பாபுரி நகர், பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106
2	01 - கரையாம்புத்தூர்	2	07/01/2	அரசு நடுநிலைப்பள்ளி (மேற்கு), மாரியம்மன் கோவில் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106	1. மஞ்சள்மேட்டுத் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 2. அங்காளமன் கோவில் வீதி, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 3. மாரியம்மன் கோவில் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 4. அங்காளமன் கோவில் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 5. மன்றத்தேரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 6. குளத்துமேட்டு வீதி, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 7. ஒத்தவாடைத் தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 8. கிழக்கு தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 9. பால்வாடி தெரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 10. வைப்பாபுரி நகர், பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 11. மெயின் ரோடு, வைப்பாபுரி நகர், பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106 12. வணிகத்தேரு, பனையடிக்குப்பம், புதுச்சேரி - 605106
3	01 - கரையாம்புத்தூர்	3	07/01/3	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), சுப்பரமணியர் கோவில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106	1. பாகூர் ரோடு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 2. நாகம்மாள் நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. ரைஸ்பில்லி வீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 4. நேரு நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106
4	01 - கரையாம்புத்தூர்	4	07/01/4	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), சுப்பரமணியர் கோவில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106	1. கனிஞ்சிக்குப்பம் ரோடு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 2. சொரணாபுரம் ரோடு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. பாலாஜிநகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 4. கெங்கையம்மன் கோயில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 5. நேரு நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 6. கோல்டன் சிட்டி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 7. ஸ்ரீ கணபதி நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106
5	01 - கரையாம்புத்தூர்	5	07/01/5	அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு), மாரியம்மன் கோயில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106	1. சுப்பரமணியர் கோவில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 2. ஸ்ரீராம் நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. கருமாரவீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 4. காமாட்சியம்மன் நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 5. திருவெழும்புமன் கோவில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 6. பூநிலோட்ட வீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 7. குளத்துமேட்டு வீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 8. நல்லத்தண்ணீர் கிணற்று வீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
6	01 - கரையாம்புத்தூர்	6	07/01/6	அரசு மேல்நிலைப்பள்ளி (கிழக்கு), மாரியம்மன் கோயில் தெரு, கரையாம்புத்தூர்பேட்ட, புதுச்சேரி - 605106	1. ஆல்பத்தூர் வீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 2. ரெட்டியார் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. சுப்பரமணியர் கோவில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 4. இரண்டாவது தெரு, சுப்பரமணியர் சுவாமி நகர், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 5. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
7	01 - கரையாம்புத்தூர்	7	07/01/7	அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு), மாரியம்மன் கோயில் தெரு, கரையாம்புத்தூர்பேட்ட, புதுச்சேரி - 605106	1. கரையாம்புத்தூர் பேட்ட, புதுச்சேரி - 605106 2. சின்னப்பேட்ட, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. மாரியம்மன் கோயில் தெரு, கரையாம்புத்தூர்பேட்ட, புதுச்சேரி - 605106 4. பெரியபேட்ட, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 5. பூந்தோட்ட நகர், கரையாம்புத்தூர் பேட்ட, புதுச்சேரி - 605106
8	01 - கரையாம்புத்தூர்	8	07/01/8	அரசு ஆரம்பப்பள்ளி (தெற்கு), சுப்பரமணியர் கோவில் தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106	1. குவார்ட்டர்ஸ் வீதி, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 2. பாதிரிகாடு மட்டம், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. பெரியபேட்ட, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 4. மேட்டுத்தெரு, கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 5. பூந்தோட்ட நகர், கரையாம்புத்தூர் பேட்ட, புதுச்சேரி - 605106 6. பேட்கோ குவார்ட்டர்ஸ், கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106
9	02 - மணமேடு	1	07/02/1	அரசு ஆரம்பப்பள்ளி, மாரியம்மன் கோவில்தெரு, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106	1. மாரியம்மன் கோவில்தெரு, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 2. நாச்சியாரம்மன் கோவில் தெரு, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 3. வ.உ.சி. முதல்தெரு, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 4. வ.உ.சி. 2வது தெரு, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 5. விவேகானந்தர் வீதி, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 6. பாரதி வீதி, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 7. மெயின் ரோடு, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106 8. ஜெகன் நகர், சின்ன கரையாம்புத்தூர், புதுச்சேரி - 605106
10	02 - மணமேடு	2	07/02/2	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு), பள்ளிக்கூட வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402	1. மணமேடு, புதுச்சேரி - 607402 2. ரெட்டியார்பாளையம், மணமேடு, புதுச்சேரி - 607402 3. ரெட்டியார் தெரு, மணமேடு, புதுச்சேரி - 607402 4. நெல்லிக்குப்பம் வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 5. நீலத்தொட்டி வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 6. முதல்தெரு, நீலத்தொட்டி தெரு, மணமேடு, புதுச்சேரி - 607402 7. சந்திவீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 8. பிள்ளையார் கோவில் வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 9. அக்கரகார வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 10. அஞ்சலக வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 11. பள்ளிக்கூட வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 12. சொஸைட்டி தெரு, மணமேடு, புதுச்சேரி - 607402 13. மாரியம்மன் கோவில் தெரு, மணமேடு, புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
11	02 - மணமேடு	3	07/02/3	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), பள்ளிக்கூட வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402	1. அம்பேத்கர் வீதி, மணமேடு பேட், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 3. பெரியார் வீதி, மணமேடு பேட், புதுச்சேரி - 607402 4. M.A.S. நகர், மணமேடு பேட், புதுச்சேரி - 607402 5. முதல் தெரு, மணமேடு பேட், புதுச்சேரி - 607402
12	02 - மணமேடு	4	07/02/4	அரசு ஆரம்பப்பள்ளி (தெற்கு), பள்ளிக்கூட வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402	1. புதுபேட்டை, மணமேடு, புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402
13	02 - மணமேடு	5	07/02/5	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), பள்ளிக்கூட வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402	1. களர் தெரு, மணமேடு பேட், புதுச்சேரி - 607402 2. தக்ககுட்டை, MAS நகர், மணமேடு, புதுச்சேரி - 607402 3. மருத்துவமனை வீதி, மணமேடு, புதுச்சேரி - 607402 4. மணமேடு பேட், மணமேடு, புதுச்சேரி - 607402 5. M.A.S. நகர், மணமேடு பேட், புதுச்சேரி - 607402
14	02 - மணமேடு	6	07/02/6	அரசு ஆரம்பப்பள்ளி, கடுவனூர், புதுச்சேரி - 607402	1. ஜெய அபிராமி நகர், கடுவனூர், புதுச்சேரி - 607402 2. பிள்ளையார் கோயில் தெரு, கடுவனூர், புதுச்சேரி - 607402 3. நத்தம் ரோடு, கடுவனூர், புதுச்சேரி - 607402 4. புதுபேட்டை, கடுவனூர், புதுச்சேரி - 607402 5. கடுவனூர் பேட், புதுச்சேரி - 607402 6. ஜயனார் கோவில் தெரு, கடுவனூர், புதுச்சேரி - 607402 7. தண்ணீர் தொட்டி தெரு, கடுவனூர், புதுச்சேரி - 607402 8. கடுவனூர், புதுச்சேரி - 607402 9. மாரியம்மன் கோவில் வீதி, கடுவனூர், புதுச்சேரி - 607402 10. கணபதி நகர், கடுவனூர், புதுச்சேரி - 607402 11. ஜெயலட்சுமி நகர், கடுவனூர், புதுச்சேரி - 607402 12. குமரன் நகர், கடுவனூர், புதுச்சேரி - 607402
15	03 - குருவிந்தம்	1	07/03/1	கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி (வடக்கு), குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. முல்லை நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. V.P. சிந்தன் நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 3. மேலண்டை வீதி, குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. மேட்டுத்தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 5. ஸ்ரீ விநாயகா அலெவ்யூ, குருவிந்தம், புதுச்சேரி - 607402 6. மேலண்டை வீதி சாலை, சிவசக்தி நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402
16	03 - குருவிந்தம்	2	07/03/2	கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்கு), குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. புறா கோயில் தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. வாணக்காரன் தோப்பு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 3. பாரதி நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. வடக்கு தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 5. பிட்டாரி கோயில் தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402
17	03 - குருவிந்தம்	3	07/03/3	கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி (தெற்கு), குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. வாழப்பட்டு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. R.R.R. நகர், வாழப்பட்டு, புதுச்சேரி - 607402 3. மெயின் ரோடு - வாழப்பட்டு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. வாணக்காரன் தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 5. வரதராஜபெருமாள் நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
18	03 - குருவிந்தம்	4	07/03/4	கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு), குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. கிழக்கு வட்டாரம், குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. கிழக்கு தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 3. முதல் குறுக்குத்தெரு, புதுநகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. 2வது குறுக்குத்தெரு, புதுநகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 5. 3வது குறுக்குத்தெரு, புதுநகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402
19	03 - குருவிந்தம்	5	07/03/5	ராஜீவ் காந்தி திருமண நிலையம் (சமுதாயநலக்கூடம்) (மேற்கு), குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. நடுத்திட்டு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. நடுத்திட்டு, பெரியார் நகர் - குருவிந்தம், புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோயில் தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. மாரியம்மன் கோவில் தெரு, பெரியார்நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402
20	03 - குருவிந்தம்	6	07/03/6	ராஜீவ் காந்தி திருமண நிலையம் (சமுதாயநலக்கூடம்) (தெற்கு), குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. முதல் குறுக்குத்தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. இரண்டாம் குறுக்குத்தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 3. மூன்றாவது குறுக்குத்தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. புதுத்தெரு, பெரியார் நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 5. 1வது தெரு, பெரியார்நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 6. 2வது தெரு, பெரியார்நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 7. 3வது தெரு, பெரியார்நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402 8. பால்வாடி தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 9. தண்ணீர் தொட்டி, பெரியார்நகர், குருவிந்தம், புதுச்சேரி - 607402
21	03 - குருவிந்தம்	7	07/03/7	அங்கன்வாடி மையம் - II, மேட்டுத்தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோவில் தெரு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 2. நடுத்திட்டு, குருவிந்தம், புதுச்சேரி - 607402 3. தென்னண்டை வீதி, குருவிந்தம், புதுச்சேரி - 607402 4. கீரிகார சந்து, குருவிந்தம், புதுச்சேரி - 607402 5. பாலுரார் தொட்டி, குருவிந்தம், புதுச்சேரி - 607402
22	04 - சோரியாங்குப்பம்	1	07/04/1	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு), இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402	1. மெயின் ரோடு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 2. இருளஞ்சந்தை, இருளஞ்சந்தை புதுபேட்டை, புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோயில் தெரு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 4. பால்வாடி தெரு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 5. மாரியம்மன் கோவில் தெரு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 6. புதுநகர், இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402
23	04 - சோரியாங்குப்பம்	2	07/04/2	அரசு ஆரம்பப்பள்ளி (தெற்கு), இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402	1. மெயின் ரோடு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 2. குறிஞ்சிநகர், இருளஞ்சந்தைமதுரா, புதுச்சேரி - 607402 3. இருளஞ்சந்தை மதுராபேட்டை, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 4. இருளஞ்சந்தைமதுரா, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 5. ரெட்டியார் தெரு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 6. புறம் தொட்டிக்கரை, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 7. வ.உ.சி நகர், இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 8. ஐயனாரகோவில் வீதி, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 9. புளியன்தோப்பு, இருளஞ்சந்தை, புதுச்சேரி - 607402 10. மெயின் ரோடு, இருளஞ்சந்தைமதுரா, புதுச்சேரி - 607402 11. மூகாம்பிகை நகர், இருளஞ்சந்தை, பாகூர், புதுச்சேரி 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
24	04 - சோரியாங்குப்பம்	3	07/04/3	அரசு நடுநிலைப்பள்ளி (மேற்கு), நாகம்மாள் கோயில் தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402	1. மேட்டுத்தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 2. ஜேண்ட தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 3. ஜேர்குப்பம், சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 4. தென்பெண்ணை ஆறு சாலை, இந்திரா நகர், சோரியாங்குப்பம், புதுச்சேரி
25	04 - சோரியாங்குப்பம்	4	07/04/4	அரசு நடுநிலைப்பள்ளி (தெற்கு), நாகம்மாள் கோயில் தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402	1. மேட்டுத்தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 2. தெற்கு வீதி, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 3. சோரியாங்குப்பம் பேட், சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402
26	04 - சோரியாங்குப்பம்	5	07/04/5	அரசு நடுநிலைப்பள்ளி (கிழக்கு), நாகம்மாள் கோயில் தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402	1. நடுத்தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 2. நாகம்மாள் கோயில் தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402
27	04 - சோரியாங்குப்பம்	6	07/04/6	அரசு நடுநிலைப்பள்ளி (வடக்கு), நாகம்மாள் கோயில் தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402	1. கோவில் தெரு, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 2. மேற்கு வீதி, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோவில் வீதி, சோரியாங்குப்பம், புதுச்சேரி - 607402
28	05 - பரிக்கல்பட்டு	1	07/05/1	அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு), கடலூர் ரோடு, கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402	1. விநாயகர் கோயில் தெரு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 2. ரெட்டியார் தெரு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 3. வன்னியர் தெரு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 4. ஆராய்ச்சிக்குப்பம் ரோடு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 5. முள்ளோடை ரோடு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 6. மாரியம்மன் கோயில் தெரு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 7. மேல்பரிக்கல்பட்டு பேட், புதுச்சேரி - 607402 8. முருகன் கோயில் தெரு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402
29	05 - பரிக்கல்பட்டு	2	07/05/2	அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்கு), கடலூர் ரோடு, கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோயில் தெரு, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 2. 2வது தெரு, மாரியம்மன் கோவில் வீதி, மேல்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402
30	05 - பரிக்கல்பட்டு	3	07/05/3	அரசு உயர்நிலைப்பள்ளி (வடக்கு), கடலூர் ரோடு, கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402	1. முத்துமாரியம்மன் கோயில் தெரு, சின்ன ஆரங்குப்பம், புதுச்சேரி - 607402 2. கடலூர் ரோடு, கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 3. பள்ளிக்கூட வீதி, கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 4. பிள்ளையார் கோவில் வீதி, கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 5. புதுநகர், கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 6. 1வது தெரு, புதுநகர், கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402 7. 2வது தெரு, புதுநகர், கீழ்ப்பரிக்கல்பட்டு, புதுச்சேரி - 607402

[illegible]

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
36	06 - பாகூர் கிழக்கு	3	07/06/3	கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (வடக்கு- I), மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402	1. காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402
37	06 - பாகூர் கிழக்கு	4	07/06/4	கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (வடக்கு- II), மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402	1. புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 2. முதல் தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 3. 2வது குறுக்கு தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 4. 3வது தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402
38	06 - பாகூர் கிழக்கு	5	07/06/5	திருமதி கமலா நேரு கல்யாண மண்டபம், கன்னியக் கோயில் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 2. 3வது தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 3. 4வது தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 4. திருமால் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 5. 3வது குறுக்கு தெரு, திருமால் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 6. தியாகி பொன் சேவ நகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. வாய்க்கால் தெரு, காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402
39	06 - பாகூர் கிழக்கு	6	07/06/6	கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (வடக்கு- III), மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402	1. காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 3. கன்னியக் கோயில் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 4. ஸ்ரீ பாலாஜி நகர், பாகூர், புதுச்சேரி 607402 5. வாய்க்கால் தெரு, காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 6. மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. குப்பம், பாகூர், புதுச்சேரி - 607402 8. முருகன் கோயில் வீதி, குப்பம், பாகூர், புதுச்சேரி - 607402
40	06 - பாகூர் கிழக்கு	7	07/06/7	கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (வடக்கு- IV), மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402	1. புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 2. கன்னியக் கோயில் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 3. கிழக்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 4. 3வது தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 5. 4வது தெரு, புதிய காமராஜ் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 6. திருமால் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. குப்பம், பாகூர், புதுச்சேரி - 607402 8. முருகன் கோயில் வீதி, குப்பம், பாகூர், புதுச்சேரி - 607402 9. பரிக்கல்பட்டு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 10. பரிக்கல்பட்டு ரோடு, ஸ்ரீ லக்ஷ்மி நகர், பாகூர், புதுச்சேரி 607402 11. ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் நகர், குப்பம், பாகூர், புதுச்சேரி 607402 12. பரிக்கல்பட்டு சாலை, குன்னி நோவிலியேட், பாகூர், புதுச்சேரி 607402 13. கன்னியக் கோவில் சாலை, ஸ்வர்ணலட்சுமி நகர், பாகூர், புதுச்சேரி 607402 14. பரிக்கல்பட்டு ரோடு, நாகரத்தினம் நகர், பாகூர், புதுச்சேரி 607402 15. பரிக்கல்பட்டு ரோடு, சுந்தரம் நகர், பாகூர், புதுச்சேரி 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
41	06 - பாகூர் கிழக்கு	8	07/06/8	கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (வடக்கு-V), மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402	1. கன்னியாக் கோயில் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. கிழக்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 3. புதுநகர், பாகூர், புதுச்சேரி - 607402
42	06 - பாகூர் கிழக்கு	9	07/06/9	கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு ஆய்வகம்), மாரி நகர், பாகூர், புதுச்சேரி - 607402	1. முதல் தெரு - புதுநகர், பாகூர், புதுச்சேரி - 607402 2. 2வது தெரு - புதுநகர், பாகூர், புதுச்சேரி - 607402 3. 3வது தெரு - புதுநகர், பாகூர், புதுச்சேரி - 607402 4. 4வது தெரு - புதுநகர், பாகூர், புதுச்சேரி - 607402 5. நீர்த்தேக்கத் தொட்டி வீதி, பாகூர், புதுச்சேரி - 607402
43	07 - பாகூர் மேற்கு	1	07/07/1	அரசு பெண்கள் ஆரம்பப்பள்ளி (மேற்கு), மேரி வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. அக்ரஹாரம் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. கரைமேட்டுத் தெரு, பாகூர், புதுச்சேரி - 607402 3. தர்கா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 4. தெற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 5. பத்மனி நகர், பாகூர், புதுச்சேரி - 607402 6. சரஸ்வதி நகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. அபிராமிநகர், பாகூர், புதுச்சேரி - 607402 8. கணபதி நகர், பாகூர், புதுச்சேரி - 607402 9. V.I.P. நகர், பாகூர், புதுச்சேரி - 607402 10. பத்மாவதி நகர், பாகூர், புதுச்சேரி - 607402 11. வேதாம்பிகை நகர், பாகூர், புதுச்சேரி - 607402 12. மேற்கு தெரு, அபிராமிநகர், பாகூர், புதுச்சேரி - 607402 13. மேற்கு வீதி, முகில் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 14. மெயின் ரோடு, கிருஷ்ணா நகர், பாகூர், புதுச்சேரி - 607402 15. முதல் குறுக்குத்தெரு, கிருஷ்ணா நகர், பாகூர், புதுச்சேரி - 607402 16. இரண்டாவது குறுக்கு தெரு, கிருஷ்ணா நகர், பாகூர், புதுச்சேரி - 607402 17. அபிராமிநகர் விரிவு, பாகூர், புதுச்சேரி - 607402
44	07 - பாகூர் மேற்கு	2	07/07/2	அரசு பெண்கள் ஆரம்பப்பள்ளி (கிழக்கு), மேரி வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. தர்கா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. வடக்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 3. போலீஸ் குடியிருப்பு, பாகூர், புதுச்சேரி - 607402 4. மேரி வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 5. ஸ்ரீ மூலநாதர் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 6. பெருமான்கோவில் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 7. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
45	07 - பாகூர் மேற்கு	3	07/07/3	அரசு நடுநிலைப்பள்ளி (தெற்கு), பாகூர், புதுச்சேரி - 607402	1. குச்சிபாளையம் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. தெற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 3. தெற்கு வீதி (கிழக்குபகுதி), பாகூர், புதுச்சேரி - 607402
46	07 - பாகூர் மேற்கு	4	07/07/4	அரசு நடுநிலைப்பள்ளி (வடக்கு), பாகூர், புதுச்சேரி - 607402	1. அக்ரஹாரம் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. வேதபுரிநத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 3. மேற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ள பகுதிகள்
					4. கம்பன் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 5. மாஞ்சாலை ரோடு, முகில் நகர், பாகூர், புதுச்சேரி 607 402 6. சந்தோஷநகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. வேணு நகர், பாகூர், புதுச்சேரி 607 402 8. மணக்குள விநாயகர் நகர், பாகூர், புதுச்சேரி 607 402 9. திருமலை வாசன் நகர், பாகூர், புதுச்சேரி 607 402 10. S.S. நகர், பாகூர், புதுச்சேரி 607402 1. மேற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402
47	07 - பாகூர் மேற்கு	5	07/07/5	பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி, (வடதிருக்கு), தெற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 2. 1வது குறுக்கு வீதி, தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 3. 2வது குறுக்கு வீதி, தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 4. 4வது குறுக்கு வீதி, தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 5. 5வது குறுக்கு வீதி, தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 6. மருத்துவமனை வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 7. முதல் குறுக்குத்தெரு, மருத்துவமனை வீதி பாகூர், புதுச்சேரி - 607402 8. 2வது குறுக்குத்தெரு, மருத்துவமனை வீதி பாகூர், புதுச்சேரி - 607402 9. 3வது குறுக்குத்தெரு, மருத்துவமனை வீதி பாகூர், புதுச்சேரி - 607402 10. மருத்துவமனை குடியிருப்பு பாகூர், புதுச்சேரி - 607402
48	07 - பாகூர் மேற்கு	6	07/07/6	பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி, (வடமேற்கு), தெற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. தாமரைக்குள நீழ் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 3. தாமரைக்குள வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 4. முதல் குறுக்கு தெரு, தாமரைக்குள வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 5. 2வது குறுக்கு தெரு, தாமரைக்குள வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 6. திருமலைநகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. கூட்டுறவு நகர், பாகூர், புதுச்சேரி - 607402 8. ஆசிரியர் குடியிருப்பு, பாகூர், புதுச்சேரி - 607402 9. காந்தி நகர், பாகூர், புதுச்சேரி-607402 10. ஜெயராமன் நகர், பாகூர், புதுச்சேரி - 607402.
49	07 - பாகூர் மேற்கு	7	07/07/7	உதவி பொறியாளர் அலுவலகம், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, பங்களா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. தாமரைக்குள நீழ் வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 2. தாமரைக்குள நத்தம், பாகூர், புதுச்சேரி - 607402 3. தாமரைக்குள வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 4. முதல் குறுக்கு தெரு, தாமரைக்குள வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 5. 2வது குறுக்கு தெரு, தாமரைக்குள வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 6. திருமலைநகர், பாகூர், புதுச்சேரி - 607402 7. கூட்டுறவு நகர், பாகூர், புதுச்சேரி - 607402 8. ஆசிரியர் குடியிருப்பு, பாகூர், புதுச்சேரி - 607402 9. காந்தி நகர், பாகூர், புதுச்சேரி-607402 10. ஜெயராமன் நகர், பாகூர், புதுச்சேரி - 607402.
50	07 - பாகூர் மேற்கு	8	07/07/8	பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலை பள்ளி, (தெற்கு), தெற்கு வீதி, பாகூர், புதுச்சேரி - 607402	1. கரைமேட்டுத் தெரு, பாகூர், புதுச்சேரி - 607402 2. பங்களா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 3. முதல் குறுக்கு, பங்களா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 4. 2வது குறுக்கு, பங்களா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 5. 3வது குறுக்கு, பங்களா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 6. P.W.D குடியிருப்பு, பங்களா வீதி, பாகூர், புதுச்சேரி - 607402 7. பங்களாவீதி, அன்னை நகர், பாகூர், புதுச்சேரி - 607402 8. பங்களாவீதி, சூர்யா நகர், பாகூர், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண் மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
					9. பங்களா வீதி, செல்லியம்மன் நகர், பாகூர், புதுச்சேரி - 607 402 10. ராமு நாயக்கர் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 11. 2வது குறுக்குத்தெரு, அன்பரசன் நகர், பாகூர், புதுச்சேரி - 607402 12. பங்களா வீதி, V.பெருமாள் நகர், பாகூர், புதுச்சேரி - 607 402
51	08 - சேலியமேடு	1	07/08/1	அரசு ஆரம்பப்பள்ளி (புதிய) (வடக்கு), அரங்கனூர், புதுச்சேரி - 607402	1. ஐயனார் கோயில் வீதி, அரங்கனூர், புதுச்சேரி - 607402 2. களர் தெரு, அரங்கனூர், புதுச்சேரி - 607402 3. இந்நிரா நகர், அரங்கனூர், புதுச்சேரி - 607402 4. மெயின் ரோடு, அரங்கனூர், புதுச்சேரி - 607402 5. பாலாஜி நகர், அரங்கனூர், புதுச்சேரி - 607402
52	08 - சேலியமேடு	2	07/08/2	அரசு ஆரம்பப்பள்ளி (பழைய) (தெற்கு), அரங்கனூர், புதுச்சேரி - 607403	1. மாரியம்மன் கோயில் வீதி, அரங்கனூர், புதுச்சேரி - 607402 2. தாமரைக்குள வீதி, அரங்கனூர், புதுச்சேரி - 607402 3. ஒத்தவாடை வீதி, அரங்கனூர், புதுச்சேரி - 607402
53	08 - சேலியமேடு	3	07/08/3	வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி, (வடகிழக்கு) சேலியமேடு, புதுச்சேரி - 607402	1. சின்னப் பேட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402 2. புதுத்தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402
54	08 - சேலியமேடு	4	07/08/4	வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி, (அலுவலக அறை) சேலியமேடு, புதுச்சேரி - 607402	1. ரெட்டியார் தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 2. ராஜா தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 3. ஆஞ்சநேயர் கோயில் தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 4. மெயின் ரோடு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 5. காமன்கோவில் வீதி, சேலியமேடு, புதுச்சேரி - 607402
55	08 - சேலியமேடு	5	07/08/5	வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி (தென்கிழக்கு) சேலியமேடு, புதுச்சேரி - 607402	1. கிராமணி தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 2. ஸ்கூல் தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 3. வாணிதாசன் தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402
56	08 - சேலியமேடு	6	07/08/6	வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி (தெற்கு-1) சேலியமேடு, புதுச்சேரி - 607402	1. TN-பாளையம் ரோடு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் வீதி, நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோயில் தெரு, சேலியமேடு, புதுச்சேரி - 607402
57	08 - சேலியமேடு	7	07/08/7	வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி (தெற்கு-2) சேலியமேடு, புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோயில் வீதி, நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 2. வில்லியனார் மெயின் ரோடு, நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 3. ஐயனார் கோவில் போகும் பாதை, நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 4. மாரியம்மன் கோயில் வீதி, நிர்ணயப்பட்டு பேட்டை, புதுச்சேரி - 607402 5. ராஜாநகர், நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 6. ஏரிக்கரை வீதி, நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 7. ராஜகணபதி நகர், நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 8. கேபிடல் சிட்டி, அரங்கனூர், புதுச்சேரி - 607 402 9. ராஜேஸ்வரி நகர், நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
58	08 - சேலியமேடு	8	07/08/8	வாணிகாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி (தென்மேற்கு) சேலியமேடு, புதுச்சேரி - 607402	10. இரண்டாம் குறுக்குத்தெரு, ஸ்ரீ நியூ பாலாஜி நகர், நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 11. ஸ்ரீ திருப்பதி பாலாஜி நகர், நிர்ணயப்பட்டு, புதுச்சேரி - 607402 1. பெரியபேட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் வீதி, பெரியபேட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402 3. புதுநகர், சேலியமேடு, புதுச்சேரி - 607402 4. ஸ்ரீ நரசிம்மன் நகர், சேலியமேடு, புதுச்சேரி - 607402 5. ஸ்ரீ சுப்புலட்சுமி நகர், சேலியமேடு, புதுச்சேரி - 607402 6. வினோத் நகர், பெரியபேட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402
59	09 - குடியிருப்பு பாளையம்	1	07/09/1	அரசு ஆரம்பப்பள்ளி (வடகிழக்கு) குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402	1. செட்டித்தெரு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 2. சுப்பையா நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 3. விநாயகர்கோயில்தெரு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 4. V.V. நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 5. மெயின் ரோடு, சுப்பையாநகர், புதுச்சேரி - 607402 6. சேலியமேடு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 7. பால்வாடித்தெரு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 8. பிரிவுப்பாளையம், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 9. மெயின் ரோடு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 10. சுப்புலட்சுமி நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402
60	09 - குடியிருப்பு பாளையம்	2	07/09/2	அங்கன்வாடி மையம், குடியிருப்புப்பாளையம், பாகூர், புதுச்சேரி - 607402	1. குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 2. சுப்பையா நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 3. ஆதிங்கப்பட்டு ரோடு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 4. ரைஸ்மில் வீதி, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 5. புதுநகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 6. மாரியம்மன் கோயில் தெரு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 7. மெயின் ரோடு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 8. மெயின் ரோடு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 9. கிருஷ்ணசாமி நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 10. வெங்கடேஷ்வர நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402
61	09 - குடியிருப்பு பாளையம்	3	07/09/3	அரசு நடுநிலைப்பள்ளி (தென்மேற்கு) ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402	1. ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 2. குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 3. சுப்பையா நகர், குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 4. வினாயகர்கோயில் தெரு, ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 5. குளத்து கோவில் தெரு, ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 6. ஆதிங்கப்பட்டு ரோடு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 7. மாரியம்மன் கோயில் தெரு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402 8. மெயின் ரோடு, குடியிருப்புப்பாளையம், புதுச்சேரி - 607402
62	09 - குடியிருப்பு பாளையம்	4	07/09/4	அரசு நடுநிலைப்பள்ளி (மேற்கு) ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோயில் வீதி, ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 2. சத்யாநகர், ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 3. V.R.O. நகர், ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 4. ஆதிங்கப்பட்டு, பெட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
63	09 - குடியிருப்பு பாளையம்	5	07/09/5	அரசு நடுநிலைப்பள்ளி (தெற்கு) ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402	1. மெயின் ரோடு, பின்னாச்சிக்குப்பம், புதுச்சேரி - 607402 2. புதுநகர், பின்னாச்சிக்குப்பம், புதுச்சேரி - 607402 3. கண்ணன்கோட்டில்தெரு, பின்னாச்சிக்குப்பம், புதுச்சேரி - 607402 4. மாரியம்மன் கோவில்தெரு, பின்னாச்சிக்குப்பம், புதுச்சேரி - 607402 5. குவார்டர்ஸ், சார்காசிமேடுபேட்டை, புதுச்சேரி - 607402 6. உத்திரவேல்நகர், சார்காசிமேடு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 7. மாரியம்மன் கோவில்தெரு, சார்காசிமேடுபேட்டை, புதுச்சேரி - 607402 8. சார்காசிமேடுபேட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402 9. இந்திரா நகர், சார்காசிமேடுபேட்டை, சேலியமேடு, புதுச்சேரி - 607402 10. பின்னாச்சிக்குப்பம் ரோடு, முதல் குறுக்கு தெரு சென்னைபெலிகான், ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 11. முதல் தெருமேற்கு, பெலிகான்பெல்பேர்ட், சார்காசிமேடுபேட்டை, புதுச்சேரி - 607402 12. இரண்டாவது தெருமேற்கு, பெலிகான்பெல்பேர்ட், சார்காசிமேடுபேட்டை, புதுச்சேரி - 607402 13. பாகூர் ரோடு, ஸ்ரீரண்ட்ஸ் சிட்டி, பின்னாச்சிக்குப்பம், புதுச்சேரி - 607402 14. பின்னாச்சிக்குப்பம் ரோடு, மூன்றாவது குறுக்கு தெரு சென்னைபெலிகான், ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402 15. பின்னாச்சிக்குப்பம் ரோடு, ஆறாவது குறுக்கு தெரு சென்னைபெலிகான், ஆதிங்கப்பட்டு, புதுச்சேரி - 607402
64	09 - குடியிருப்பு பாளையம்	6	07/09/6	அரசு ஆரம்பப்பள்ளி (தென்கிழக்கு) குடியிருப்புபாளையம், புதுச்சேரி - 607402	1. அய்யனார்கோவில் வீதி, பிரிவுப்பாளையம், புதுச்சேரி - 607402 2. அங்காளம்மன் கோவில் வீதி, குடியிருப்பு பாளையம்பேட்டை, புதுச்சேரி - 607402 3. மெயின் ரோடு, குடியிருப்புபாளையம், புதுச்சேரி - 607402 4. மெயின் ரோடு, சேலியமேடு, புதுச்சேரி - 607402 5. ஜெயம் நகர், குடியிருப்புபாளையம், புதுச்சேரி - 607402 6. கிருஷ்ணசாயி நகர், குடியிருப்புபாளையம், புதுச்சேரி - 607402 7. பூங்காவனம் நகர், குடியிருப்பு பாளையம், பாகூர், புதுச்சேரி - 607402 8. S.R கோல்டன் சிட்டி, குடியிருப்புபாளையம், புதுச்சேரி - 607402
65	10 - கிருமாம்பாக்கம்	1	07/10/1	Dr. B.R. அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி (கிழக்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. கிருமாம்பாக்கம்பேட்டை, புதுச்சேரி - 607402 2. முன்னடிவீரன்கோயில்வீதி, கிருமாம்பாக்கம் பேட்டை, புதுச்சேரி - 607402 3. நடுத்தெரு, கிருமாம்பாக்கம்பேட்டை, புதுச்சேரி - 607402 4. பனித்திட்டு சாலை, குருநகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402
66	10 - கிருமாம்பாக்கம்	2	07/10/2	Dr. B.R. அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி (தென்கிழக்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. பனங்காடு, கிருமாம்பாக்கம் பேட்டை, புதுச்சேரி - 607402 2. முன்னடிவீரன்கோயில்வீதி, கிருமாம்பாக்கம் பேட்டை, புதுச்சேரி - 607402 3. தண்ணீர் தொட்டி வீதி, கிருமாம்பாக்கம்பேட்டை, புதுச்சேரி - 607402 4. பனித்திட்டு சாலை, குருநகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402
67	10 - கிருமாம்பாக்கம்	3	07/10/3	Dr. B.R. அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. கிருமாம்பாக்கம்பேட்டை, புதுச்சேரி - 607402 2. இந்திரா நகர், கிருமாம்பாக்கம் பேட்டை, புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளதெய்ய பகுதிகள்
68	10 - கிருமாம்பாக்கம்	4	07/10/4	Dr. B.R. அம்பேத்கர் அரசு மேலநிலைப்பள்ளி (மேற்கு பகுதி), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. இந்திரா நகர், கிருமாம்பாக்கம் பேட், புதுச்சேரி - 607402
69	10 - கிருமாம்பாக்கம்	5	07/10/5	Dr. B.R. அம்பேத்கர் அரசு மேலநிலைப்பள்ளி (வட மேற்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. பிள்ளையார் கோவில் வீதி, கிருமாம்பாக்கம்பேட், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, கிருமாம்பாக்கம்பேட், புதுச்சேரி - 607402 3. நடுத்தேரு, கிருமாம்பாக்கம்பேட், புதுச்சேரி - 607402 4. புதுத்தேரு, கிருமாம்பாக்கம்பேட், புதுச்சேரி - 607402 5. புதுக்குட்டைத்தேரு, கிருமாம்பாக்கம்பேட், புதுச்சேரி - 607402
70	10 - கிருமாம்பாக்கம்	6	07/10/6	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. கம்பன் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. கம்பன்நகர், கிருமாம்பாக்கம் பேட், புதுச்சேரி - 607402 3. திரைக்குப்பம், கிருமாம்பாக்கம் பேட், புதுச்சேரி - 607402 4. பள்ளிக்கூட வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 5. வாட்டர் டேங்க் வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 6. வாட்டர் டேங் பின்புறம், இளங்கோ நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 7. மந்தைவெளி வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 8. இளங்கோ நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 9. கால்நடைமருத்துவமனைவீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 10. புதிய குடியிருப்பு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 11. உதயகுமார் ஓர்க்குடி பின்புறம் (தாங்கல்), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 12. ஜெயலிவாஸ் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402
71	10 - கிருமாம்பாக்கம்	7	07/10/7	அரசு ஆரம்பப்பள்ளி (தெற்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. பிள்ளையார்குப்பம் ரோடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. திரைபுதியம்மன் கோயில் தெரு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 3. ஊரல் குளத்துவீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 4. மாரியம்மன் கோயில் வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 5. பிள்ளையார் கோயில் வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 6. பொறாக்குட்டை வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 7. போஸ்ட்-ஆபீஸ் வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 8. பாண்டி-கடலூர் மெயின் ரோடு, அறுபடை நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 9. வரதராஜ பெருமாள் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402
72	10 - கிருமாம்பாக்கம்	8	07/10/8	அரசு ஆரம்பப்பள்ளி (தென்மேற்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. பிள்ளையார்குப்பம் ரோடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. உடையார் வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 3. ஊரல் குளத்துவீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 4. பிள்ளையார் கோயில் வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 5. தனலட்சுமி நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 6. பிள்ளையார்குப்பம் சாலை, NPTI காலனி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 7. பிள்ளையார்குப்பம் ரோடு, ராதா நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
73	10 - கிருமாம்பாக்கம்	9	07/10/9	அரசு ஆர்ம்பப்பள்ளி (வடமேற்கு), கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402	1. வது குறுக்கு தெரு, வாணிதாசன் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. பாண்டி-கடலூர் மெயின் ரோடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 3. சாவடி குள வீதி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 4. வாணிதாசன் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 5. சிந்தாமணி நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 6. மருத்துவமனை குடியிருப்பு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 7. 80x8 ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 8. பாண்டி-கடலூர் மெயின் ரோடு, அப்துல் கலாம் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 9. சேனை தலைவர் வீதி, கவிச்சி நாகமுத்து நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 10. வேணுகோபால் நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 11. பாண்டி-கடலூர் மெயின் ரோடு, அறுபடை நகர், கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402
74	11 - பன்னித்திட்டு	1	07/11/1	அரசு உயர்நிலைப்பள்ளி (வடக்கு), பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402	1. ஆலடிமேடுபேட்டை, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் வீதி, ஆலடிமேடுபேட்டை, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 3. ஒம்சக்தி கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 4. மாரியம்மன் கோயில் வீதி, ஆலடிமேடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 5. பன்னித்திட்டு ரோடு, வம்பாபேட்டை, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 6. மாரியம்மன் கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402
75	11 - பன்னித்திட்டு	2	07/11/2	அரசு உயர்நிலைப்பள்ளி (வடமேற்கு), பன்னித்திட்டு, புதுச்சேரி - 607404	1. நடுத்தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 2. ஆலடிமேடுபேட்டை, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 3. கெங்கையம்மன் கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 4. தெற்கு தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 5. பிள்ளையார் கோயில் வீதி, ஆலடிமேடு, புதுச்சேரி - 607402 6. மாரியம்மன் கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402
76	11 - பன்னித்திட்டு	3	07/11/3	அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு), பன்னித்திட்டு, புதுச்சேரி - 607404	1. கெங்கையம்மன் கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 2. தெற்கு தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402
77	11 - பன்னித்திட்டு	4	07/11/4	அரசு உயர்நிலைப்பள்ளி, (தென்மேற்கு) பன்னித்திட்டு, புதுச்சேரி - 607404	1. நடுத்தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 2. கெங்கையம்மன் கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 3. தெற்கு தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 4. சுனாமி குடியிருப்பு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402
78	11 - பன்னித்திட்டு	5	07/11/5	அரசு உயர்நிலைப்பள்ளி (தெற்கு), பன்னித்திட்டு, புதுச்சேரி - 607404	1. மெயின் ரோடு, ஈச்சங்காடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் தெரு, வம்பாபேட்டை, புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோயில் வீதி, ஆலடிமேடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 4. வம்பாபேட்டை, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 5. மாரியம்மன் கோயில் வீதி (மேற்கு), பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402 6. மாரியம்மன் கோயில் தெரு, பன்னித்திட்டு, புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச் சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச் சாவடியில் உள்ள பகுதிகள்
79	11 - பன்னித்திட்டு	6	அங்கன்வாடி மையம், ஈச்சங்காடு, புதுச்சேரி - 607404	அங்கன்வாடி மையம், ஈச்சங்காடு, புதுச்சேரி - 607404	1. மெயின் ரோடு, ஈச்சங்காடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 2. புதுத்தெரு ஈச்சங்காடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோயில் வீதி ஈச்சங்காடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402 4. வீரமுத்துநகர் ஈச்சங்காடு, கிருமாம்பாக்கம், புதுச்சேரி - 607402
80	11 - பன்னித்திட்டு	7	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு), நரம்பை, புதுச்சேரி - 607402	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு), நரம்பை, புதுச்சேரி - 607402	1. பிள்ளையார் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 2. தெற்கு தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 3. மணப்பட்டு ரோடு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 4. வடக்கு தெரு, வள்ளுவர் மேடு, புதுச்சேரி - 607402 5. சுனாமி குடியிருப்பு, நரம்பை, புதுச்சேரி - 607402
81	11 - பன்னித்திட்டு	8	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), நரம்பை, புதுச்சேரி - 607402	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), நரம்பை, புதுச்சேரி - 607402	1. நாகமுத்து மாரியம்மன் கோவில்தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 2. பால்வாடித் தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 3. நடுத்தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 4. கிழக்கு தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 5. தண்ணீர்தொட்டித்தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 6. மேற்கு தெரு, நரம்பை, புதுச்சேரி - 607402 7. வடக்கு தெரு, வள்ளுவர் மேடு, புதுச்சேரி - 607402 8. சுனாமி குடியிருப்பு, நரம்பை, புதுச்சேரி - 607402 9. இரண்டாவது குறுக்கு தெரு, சுனாமி குடியிருப்பு, நரம்பை, புதுச்சேரி - 607402
82	12 - பிள்ளையார்க்குப்பம்	1	அரசு ஆரம்பப்பள்ளி (வடகிழக்கு), பிள்ளையார்க்குப்பம் புதுச்சேரி - 607402	அரசு ஆரம்பப்பள்ளி (வடகிழக்கு), பிள்ளையார்க்குப்பம் புதுச்சேரி - 607402	1. முருகன் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402 2. பன்னித்திட்டு ரோடு, பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402 3. பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402 4. மாரியம்மன் கோயில் வீதி, பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402 5. பிபிடிக்கரோடு, பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402
83	12 - பிள்ளையார்க்குப்பம்	2	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு பகுதி), பிள்ளையார்க்குப்பம், பாகூர், புதுச்சேரி - 607402	அரசு ஆரம்பப்பள்ளி (வடக்கு பகுதி), பிள்ளையார்க்குப்பம், பாகூர், புதுச்சேரி - 607402	1. பிள்ளையார் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 3. அங்காளம்மன் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402 4. நடுத்தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402
84	12 - பிள்ளையார்க்குப்பம்	3	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), பிள்ளையார்க்குப்பம் புதுச்சேரி - 607402	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), பிள்ளையார்க்குப்பம் புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 2. பிள்ளையார் கோவில்தெரு, பிள்ளையார்க்குப்பம் பேட்ட, புதுச்சேரி - 607402 3. பேப்பர் மில் ரோடு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402
85	12 - பிள்ளையார்க்குப்பம்	4	அரசு ஆரம்பப்பள்ளி (தென்கிழக்கு), பிள்ளையார்க்குப்பம் புதுச்சேரி - 607402	அரசு ஆரம்பப்பள்ளி (தென்கிழக்கு), பிள்ளையார்க்குப்பம் புதுச்சேரி - 607402	1. பிள்ளையார் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 3. விக்கனேஷ்நகர், பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 4. அருள்முருகன் ராயல் சிட்டி, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402
86	12 - பிள்ளையார்க்குப்பம்	5	சமுதாயக்கூடம், கந்தன்பேட்ட, புதுச்சேரி - 607402	சமுதாயக்கூடம், கந்தன்பேட்ட, புதுச்சேரி - 607402	1. ஈஸ்ட் கோஸ்ட் அலுவலக குடியிருப்பு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 2. நாடார் தெரு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 3. கிழக்கு தெரு வள்ளுவர் மேடு, நரம்பை, புதுச்சேரி - 607402 4. மணப்பட்டு ரோடு, பிள்ளையார்க்குப்பம், புதுச்சேரி - 607402 5. முருகன் கோயில் தெரு வள்ளுவர் மேடு, நரம்பை, புதுச்சேரி - 607402 6. மகேந்திராபீச், நரம்பை, புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
87	12 - பிள்ளையார்பேட்டை	6	07/12/6	அரசு ஆரம்பப்பள்ளி (தென்மேற்கு), பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402	1. பால்வாடிதெரு, கந்தன்பேட்டை, புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் தெரு, கந்தன்பேட்டை, புதுச்சேரி - 607402 3. பேப்பர் பில் ரோடு, பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402 4. மண்பட்டி ரோடு, பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402 5. எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் இல்லம், பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402 6. வா பிரான்ஸ் வில்லா, பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402 7. பாண்டி கடலூர் மெயின் ரோடு, பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402
88	12 - பிள்ளையார்பேட்டை	7	07/12/7	அரசு ஆரம்பப்பள்ளி (தென்கிழக்கு), காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402	1. புது காலனி, கந்தன்பேட்டை, புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 3. பள்ளிகாட வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 4. பால்வாடிதெரு, கந்தன்பேட்டை, புதுச்சேரி - 607402 5. கிழக்குத்தெரு, கந்தன்பேட்டை, பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402 6. இந்திரா காந்தி வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 7. காமராஜ் வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402
89	12 - பிள்ளையார்பேட்டை	8	07/12/8	அரசு ஆரம்பப்பள்ளி (தெற்கு), காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோவில் வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 2. அண்ணா வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 3. தந்தை பெரியார் வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 4. பாரதியார் வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 5. வேலன் நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402
90	12 - பிள்ளையார்பேட்டை	9	07/12/9	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402	1. பள்ளிகாட வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 2. ECR சாலை, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 3. MGR வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 4. இராகவேந்திரா நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 5. பாக்கியலட்சுமி நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 6. மெயின் ரோடு, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 7. சுப்பையா நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 8. ஜவஹர்லால் நேரு வீதி, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 9. மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி உழியர் குடியிருப்பு, பிள்ளையார்பேட்டை, புதுச்சேரி - 607402 10. அருணாசலேஸ்வரர் நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 11. சப்தகிரி நகர், கந்தன்பேட்டை, புதுச்சேரி - 607402 12. காந்தி நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 13. காந்தி நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 14. சிவசக்தி நகர், காட்டுக்குப்பம், மண்பட்டி, புதுச்சேரி - 607402 15. ராகவேந்திரா நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402
91	13 - மண்பட்டி	1	07/13/1	அரசு தொடக்கப்பள்ளி (தெற்கு) கன்னியாகோயில், புதுச்சேரி 607 402	1. புதுநகர், கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 2. முருகன் கோயில் தெரு புது நகர் பேட்டை, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோயில் தெரு, புதுநகர் பேட்டை, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 4. கடலூர் மெயின் ரோடு, புது நகர் பேட்டை, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
92	13 - மணப்பட்டு	2	07/13/2	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402	5. மணப்பட்டு மெயின் ரோடு, கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 6. திருமலையான்நகர், கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 7. T.T.R. நகர், கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 8. மாதிலா மணி நகர், கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 9. சீனுவாசா கார்டன், கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 10. ரத்தினா அலினியூ, கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402. 11. மணப்பட்டு மெயின் ரோடு, சாயாதேவி நகர், கன்னியக்கோவில், புதுச்சேரி 607 402 1. வாரக்கலோடை பேட்., புதுச்சேரி - 607402 2. வாரக்கலோடை, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 3. மாரியம்மன் கோவில் வீதி, வாரக்கலோடை, புதுச்சேரி - 607402 4. மின்துறை குடியிருப்பு, வாரக்கலோடை, புதுச்சேரி - 607402 5. ECR சாலை, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 6. இராகவேந்திரா நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 7. மெயின் ரோடு, காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 8. சுப்பையா நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 9. அருணாசலேஸ்வரர் நகர், காட்டுக்குப்பம், புதுச்சேரி - 607402 10. சிவசக்தி நகர், காட்டுக்குப்பம், மணப்பட்டு, புதுச்சேரி-607402 1. மாரியம்மன் கோயில் தெரு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402
93	13 - மணப்பட்டு	3	07/13/3	அரசு நடுநிலைப்பள்ளி (வடகிழக்கு), மணப்பட்டு, புதுச்சேரி - 607402	1. மணப்பட்டு பேட்., புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் தெரு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402 3. சின்னத்தெரு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402 1. மணப்பட்டு பேட்., புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மணப்பட்டுபேட், புதுச்சேரி - 607402
94	13 - மணப்பட்டு	4	07/13/4	அரசு நடுநிலைப்பள்ளி (வடமேற்கு), மணப்பட்டு, புதுச்சேரி - 607402	1. மணப்பட்டு பேட்., புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் தெரு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402 3. சின்னத்தெரு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402 1. மணப்பட்டு பேட்., புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மணப்பட்டுபேட், புதுச்சேரி - 607402
95	13 - மணப்பட்டு	5	07/13/5	அரசு நடுநிலைப்பள்ளி (தெற்கு), மணப்பட்டு, புதுச்சேரி - 607402	1. மணப்பட்டு பேட்., புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மணப்பட்டுபேட், புதுச்சேரி - 607402
96	13 - மணப்பட்டு	6	07/13/6	அரசு தொடக்கப்பள்ளி (வடக்கு), கன்னியக்கோயில் புதுச்சேரி - 607402	1. மாரியம்மன் கோவில் வீதி, மணப்பட்டுபேட், புதுச்சேரி - 607402 2. மணப்பட்டு மெயின் ரோடு, மணப்பட்டு பேட், புதுச்சேரி - 607402 3. புதுத்தெரு, மணப்பட்டுபேட், புதுச்சேரி - 607402 4. மணப்பட்டு மெயின் ரோடு, கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 5. முதல்குறுக்குத்தெரு, மணப்பட்டுபேட், புதுச்சேரி - 607402 6. கன்னியக்கோவில் ரோடு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402 7. திருமலையான்நகர், கன்னியக்கோயில், புதுச்சேரி - 607402 8. T.T.R. நகர், கன்னியக்கோவில், புதுச்சேரி - 607402 9. V.I.P. நகர், மணப்பட்டு, புதுச்சேரி - 607402 10. ராயல் நகர், மணப்பட்டு, புதுச்சேரி - 607402 11. மருத்துவமனை வீதி, மணப்பட்டு, புதுச்சேரி. 12. VIP நகர், கன்னியக்கோயில், பாகூர், புதுச்சேரி 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
97	13 - மணப்பட்டு	7	07/13/7	அரசு தொடக்கப்பள்ளி (வடகிழக்கு), கன்னியாகோயில் புதுச்சேரி - 607402	1. மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 2. முதல் குறுக்கு தெரு, காந்தி நகர், மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 3. 5-நட்சத்திர ஒட்டல், முள்ளோடை, புதுச்சேரி - 607402 4. ECR சாலை, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402
98	13 - மணப்பட்டு	8	07/13/8	அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு), கன்னியாகோயில் புதுச்சேரி - 607402	1. பச்சைவாழி அம்மன் கோயில் வீதி, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோயில் வீதி, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 3. தில்லையம்மன் கோவில் வீதி, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 4. முத்தாவம்மன் கோவில் வீதி, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 5. கடலூர் மெயின் ரோடு, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 6. மாசிலாமணி நகர், கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 7. சுப்ரமணியர் நகர், கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 8. K.V. தண்டபாணி நகர், கன்னியாகோயில், புதுச்சேரி - 607402 1. மாரியம்மன் கோயில் வீதி, கன்னியாகோயில், புதுச்சேரி - 607402
99	13 - மணப்பட்டு	9	07/13/9	அரசு தொடக்கப்பள்ளி (தென்கிழக்கு), கன்னியாகோயில் புதுச்சேரி - 607402	
100	14 - மதிகிருஷ்ணாபுரம்	1	07/14/1	K.R. சுப்ரமணிய பட்டையாட்சி அரசு மேல்நிலைப்பள்ளி (வடமேற்கு), கொரவல்லிமேடு, புதுச்சேரி - 607402	1. பள்ள கொரவள்ளி மேடு, பள்ள கொரவள்ளி மேடு, புதுச்சேரி - 607402 2. மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 3. வடக்கு தெரு, சுள்ளியாங்குப்பம், புதுச்சேரி - 607402 4. ராஜகொளரி நகர், மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 5. முதல் தெரு, ராஜகொளரி நகர், மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 6. முதல் குறுக்கு தெரு, காந்தி நகர், மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 7. குறிஞ்சி நகர், மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 8. வடக்குத்தெரு, வண்ணாங்குளம், புதுச்சேரி - 607402 9. தாமரை வீதி, குறிஞ்சி நகர், கொரவள்ளிமேடு, புதுச்சேரி - 607402 10. புதுத்தெரு, வண்ணாங்குளம்பேட்டை, புதுச்சேரி - 607402 11. மெயின் ரோடு, கொரவள்ளிமேடு, புதுச்சேரி - 607402 12. மூர்த்திக்குப்பம் மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 13. வடக்கு தெரு, கொரவள்ளிமேடு, பாகூர், புதுச்சேரி - 607402 14. தேரடி வீதி, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 15. மெயின் ரோடு, சுள்ளியாங்குப்பம், புதுச்சேரி - 607402 16. அண்ணாமலை நகர், கொரவள்ளிமேடு, புதுச்சேரி - 607402 17. ECR சாலை, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 18. ரோஜா வீதி, குறிஞ்சி நகர் கொரவள்ளி மேடு, பாகூர், புதுச்சேரி - 607402 19. 2வது குறுக்குத்தெரு, வரதராஜபெருமாள் நகர், மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி 607 402 20. பாரதி நகர், கொரவள்ளி மேடு, புதுச்சேரி 607402
101	14 - மதிகிருஷ்ணாபுரம்	2	07/14/2	அரசு புத்தொளிர்ந்த தொடக்கப்பள்ளி (வடக்கு பகுதி), மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402	1. மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402 3. கீரிகாரன் சந்து, மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402 4. வண்ணாங்குளம் புதுதெரு, மணப்பட்டு, புதுச்சேரி - 607402 5. மெயின் ரோடு, வண்ணாங்குளம், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
					6. மாரியம்மன் கோயில் தெரு, வண்ணாங்குளம்பேட்டை, புதுச்சேரி - 607402 7. மூர்த்திக்குப்பம் மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 8. ஸ்ரீ அருணகிரி நகர், வண்ணாங்குளம், புதுச்சேரி - 607402 9. அண்ணாமலை நகர், கொரவளிமேடு, புதுச்சேரி - 607402
102	14 - மதிகிருஷ்ணாபுரம்	3	07/14/3	அரசு புத்தொளிர்ந்த தொடக்கப்பள்ளி (தெற்கு), மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402	1. மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் வீதி, மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402 3. பள்ளிகூடம் வீதி, மூர்த்திக்குப்பம்பேட்டை, புதுச்சேரி - 607402 4. மூர்த்திக்குப்பம் பேட்டை, புதுச்சேரி - 607402 5. மாரியம்மன் கோவில் வீதி, மூர்த்திக்குப்பம்பேட்டை, புதுச்சேரி - 607402 6. முருகன் கோவில் வீதி, மூர்த்திக்குப்பம்பேட்டை, புதுச்சேரி - 607402 7. ஸ்ரீராம் நகர், மூர்த்திக்குப்பம், புதுச்சேரி - 607402 8. சுப்பிரமணியர் கோவில் வீதி, மூர்த்திக்குப்பம்பேட்டை, புதுச்சேரி - 607402
103	14 - மதிகிருஷ்ணாபுரம்	4	07/14/4	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), புதுச்சேரி - 607402	1. சுனாமி குடியிருப்பு, புதுச்சேரி - 607402
104	14 - மதிகிருஷ்ணாபுரம்	5	07/14/5	K.R. சுப்பிரமணிய பதையாட்சி அரசு மேல்நிலைப்பள்ளி (வடக்கு), கொரவல்லிமேடு, புதுச்சேரி - 607402	1. சுனாமி குடியிருப்பு, புதுச்சேரி - 607402 2. மேட்டுத்தெரு, புதுச்சேரி - 607402 3. கிழக்கு வீதி, புதுச்சேரி - 607402
105	14 - மதிகிருஷ்ணாபுரம்	6	07/14/6	K.R. சுப்பிரமணிய பதையாட்சி அரசு மேல்நிலைப்பள்ளி (வடகிழக்கு), கொரவல்லிமேடு, புதுச்சேரி - 607402	1. பள்ள கொரவள்ளி மேடு, பள்ள கொரவள்ளி மேடு, புதுச்சேரி - 607402 2. மாரியம்மன் கோவில் தெரு, கொரவள்ளிமேடு, புதுச்சேரி - 607402 3. வடக்கு தெரு, சள்ளியாங்குப்பம், புதுச்சேரி - 607402 4. அங்காளம்மன் கோவில் தெரு, சள்ளியாங்குப்பம், புதுச்சேரி - 607402 5. வண்ணாங்குளம் புதுத்தெரு, மண்பட்டை, புதுச்சேரி - 607402 6. மாரியம்மன் கோயில் தெரு, வண்ணாங்குளம்பேட்டை, புதுச்சேரி - 607402 7. மெயின் ரோடு, கொரவள்ளிமேடு, புதுச்சேரி - 607402 8. மெயின் ரோடு, சள்ளியாங்குப்பம், புதுச்சேரி - 607402
106	14 - மதிகிருஷ்ணாபுரம்	7	07/14/7	K.R. சுப்பிரமணிய பதையாட்சி அரசு மேல்நிலைப்பள்ளி (அரசு ஆரம்பப்பள்ளி பகுதி - வடக்கு), கொரவல்லிமேடு, புதுச்சேரி - 607402	1. பெருமாள் கோயில் தெரு, கிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 2. மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 3. நடுத்தெரு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 4. பிள்ளையார் கோவில் வீதி, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 5. கிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 6. மூர்த்திக்குப்பம் மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 7. தேரடி வீதி, மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402

வ. எண்	கிராம பஞ்சாயத்து எண். மற்றும் பெயர்	வார்டு எண்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்கு சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
107	14 - மதுகிருஷ்ணாபுரம்	3	07/14/8	K.R. சுப்ரமணிய பட்டையாட்சி அரசு மேலநிலைப்பள்ளி (அரசு ஆரம்பப்பள்ளி பகுதி - தெற்கு), கொரவல்லிமேடு, புதுச்சேரி - 607402	1. ஆஞ்சநேயர் கோவில் தெரு, மதுகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 2. நடுத்தெரு, மதுகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 3. பிள்ளையார்கோவில் வீதி, மதுகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 4. வரதராஜபெருமாள்நகர், உச்சிமேடு, புதுச்சேரி - 607402 5. பொறையாத்தம்மன்கோவில்தெரு, உச்சிமேடு, புதுச்சேரி - 607402 6. உச்சிமேடு, புதுச்சேரி - 607402 7. மாரியம்மன் கோவில் தெரு, மதுகிருஷ்ணாபுரம், புதுச்சேரி - 607402 8. கேசவன் நகர், உச்சிமேடு, புதுச்சேரி - 607402. 9. மாரியம்மன் கோவில் வீதி, உச்சிமேடு, புதுச்சேரி 607402

PUDUCHERRY CIVIC ELECTION
LIST OF POLLING STATIONS FOR 07-BAHOUR COMMUNE PANCHAYAT

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
1	01 - KARAYAMBUTHUR	1	07/01/1	GOVT. MIDDLE SCHOOL (EAST), MARIAMMAN KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106	1. ANGALAMMAN KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 2. NADUTHERU, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 3. PERUMAL KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 4. PAZHAIYAPET, PANAYADIKUPPAMPET, PUDUCHERRY-605106 5. MARIAMMAN KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 6. VAIYAPURI NAGAR, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106
2	01 - KARAYAMBUTHUR	2	07/01/2	GOVT. MIDDLE SCHOOL (WEST), MARIAMMAN KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106	1. MANJALMETTU STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 2. ANGALAMMAN KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 3. MARIAMMAN KOIL STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 4. ANGANWADI STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 5. MANDRAM STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 6. KULATHUMETTU STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 7. OTHAVADAI STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 8. EAST STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 9. BALWADI STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 10. VAIYAPURI NAGAR, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 11. MAIN ROAD, VAIYAPURI NAGAR, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106 12. VANIGA STREET, PANAYADIKUPPAM, PUDUCHERRY-605106
3	01 - KARAYAMBUTHUR	3	07/01/3	GOVT. PRIMARY SCHOOL (EAST), SUBRAMANIAM KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106	1. BAHOUR ROAD, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 2. NAGAMMAL NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. RICE MILL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 4. NEHRU NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106
4	01 - KARAYAMBUTHUR	4	07/01/4	GOVT. PRIMARY SCHOOL (WEST), SUBRAMANIAM KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106	1. KALINJIKUPPAM ROAD, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 2. SORNAVUR ROAD, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. BALAJI NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 4. GANGAAMMAN KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 5. NEHRU NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 6. GOLDEN CITY, KARAYAMPUTHUR, PUDUCHERRY 605 106 7. SRI GANAPATHI NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY 605106
5	01 - KARAYAMBUTHUR	5	07/01/5	GOVT. HR. SEC. SCHOOL (WEST), MARIAMMAN KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106	1. SUBRAMANIAM KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 2. SRI RAM NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. KARUMARAVEEDHI, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 4. KAMATCHIAMMAN NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 5. THROWPATHIAMMAN KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 6. PONTHOTTA STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 7. KULATHUMETTU STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 8. NALLATHANEER KINATRU VEEDHI, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL. NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
6	01 - KARAYAMBUTHUR	6	07/01/6	GOVT. HR. SEC. SCHOOL (EAST), MARIYAMMAN KOIL STREET, KARAYAMPUTHURPET, PUDUCHERRY-605106	1. HOSPITAL STREET, KARAYAMBUTHUR, PUDUCHERRY-605106 2. REDDIAR STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. SUBRAMANIAM KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 4. SECOND STREET, SUBRAMANIAM SWAMY NAGAR, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 5. OVERSEAS ELECTORS
7	01 - KARAYAMBUTHUR	7	07/01/7	GOVT. HR. SEC. SCHOOL (SOUTH), MARIYAMMAN KOIL STREET, KARAYAMPUTHURPET, PUDUCHERRY-605106	1. KARAYAMBUTHUR PET, PUDUCHERRY-605106 2. SINNAPET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. MARIYAMMAN KOIL STREET, KARAYAMPUTHURPET, PUDUCHERRY-605106 4. PERIYAPET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 5. POONTHOTTA NAGAR, KARAYAMPUTHUR PET, PUDUCHERRY-605106
8	01 - KARAYAMBUTHUR	8	07/01/8	GOVT. PRIMARY SCHOOL (SOUTH), SUBRAMANIAM KOIL STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106	1. QUARTERS STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 2. PATHIRIKADU MADAM, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. PERIYAPET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 4. METTU STREET, KARAYAMPUTHUR, PUDUCHERRY-607104 5. POONTHOTTA NAGAR, KARAYAMPUTHUR PET, PUDUCHERRY-605106 6. PADCO QUARTERS, KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106
9	02 - MANAMEDU	1	07/02/1	GOVT. PRIMARY SCHOOL, MARIYAMMAN KOIL STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106	1. MARIYAMMAN KOIL STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 2. NACHIARAMMAN KOIL STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 3. V.O.C. 1ST STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 4. V.O.C. 2ND STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 5. VIVEKANANDAR STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 6. BHARATHI STREET, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 7. MAIN ROAD, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106 8. JEGAN NAGAR, CHINNA KARAYAMPUTHUR, PUDUCHERRY-605106
10	02 - MANAMEDU	2	07/02/2	GOVT. PRIMARY SCHOOL (NORTH), SCHOOL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402	1. MANAMEDU, PUDUCHERRY-607402 2. REDIARPALAYAM, MANAMEDU, PUDUCHERRY-607402 3. REDDIAR STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 4. NELLUKUPPAM STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 5. NEELATHOTTI STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 6. 1ST STREET, NEELATHOTTI STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 7. SANDHU STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 8. PILLAIYAR KOIL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 9. AGRAHARA STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 10. POST OFFICE STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 11. SCHOOL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 12. SOCIETY STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 13. MARIYAMMAN KOIL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
11	02 - MANAMEDU	3	07/02/3	GOVT. PRIMARY SCHOOL (EAST), SCHOOL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402	1. AMBEDKAR STREET, MANAMEDUPET, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 3. PERIYAR STREET, MANAMEDUPET, PUDUCHERRY-607402 4. M.A.S. NAGAR, MANAMEDUPET, PUDUCHERRY-607402 5. 1ST STREET, MANAMEDU PET, PUDUCHERRY-607402 1. PUDUPET, MANAMEDU, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402
12	02 - MANAMEDU	4	07/02/4	GOVT. PRIMARY SCHOOL (SOUTH), SCHOOL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402	
13	02 - MANAMEDU	5	07/02/5	GOVT. PRIMARY SCHOOL (WEST), SCHOOL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402	1. KALAR STREET, MANAMEDUPET, PUDUCHERRY-607402 2. THAKKAKUTTAI, MAS NAGAR, MANAMEDU, PUDUCHERRY-607402 3. HOSPITAL STREET, MANAMEDU, PUDUCHERRY-607402 4. MANAMEDUPET, MANAMEDU, PUDUCHERRY-607402 5. M.A.S. NAGAR, MANAMEDUPET, PUDUCHERRY-607402
14	02 - MANAMEDU	6	07/02/6	GOVT. PRIMARY SCHOOL, KADUVANUR, PUDUCHERRY-607402	1. JAYA ABIRAMI NAGAR, KADUVANUR, PUDUCHERRY-607402 2. PILLAIYARKOIL STREET, KADUVANUR, PUDUCHERRY-607402 3. NATHAM ROAD, KADUVANUR, PUDUCHERRY-607402 4. PUDUPET, KADUVANUR, PUDUCHERRY-607402 5. KADUVANORPET, PUDUCHERRY-607402 6. IYANAR KOIL STREET, KADUVANOR, PUDUCHERRY-607402 7. WATER TANK STREET, KADUVANOR, PUDUCHERRY-607402 8. KADUVANUR, PUDUCHERRY-607402 9. MARIAMMAN KOIL STREET, KADUVANOR, PUDUCHERRY-607402 10. GANAPATHY NAGAR, KADUVANOR, PUDUCHERRY-607402 11. JAYALAKSHMI NAGAR, KADUVANOR, PUDUCHERRY 607402 12. KUMARAN NAGAR, KADUVANOR, PUDUCHERRY 607402
15	03 - KURUVINATHAM	1	07/03/1	KAVIGNAR BHARATHIDASAN GOVT. HIGH SCHOOL (NORTH), KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. MULLAI NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. V.P. SINTHAN NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 3. WEST STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. METTU STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 5. SRI VINAYAGA AVENUE, KURUVINATHAM, PUDUCHERRY 607 402 6. WEST STREET ROAD, SIVASAKTHI NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY 607402
16	03 - KURUVINATHAM	2	07/03/2	KAVIGNAR BHARATHIDASAN GOVT. HIGH SCHOOL (EAST), KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. PURAKOIL STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. VANAKARAN THOPPU, KURUVINATHAM, PUDUCHERRY-607402 3. BHARATHI NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. NORTH STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 5. PIDARI KOIL STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL. NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
17	03 - KURUVINATHAM	3	07/03/3	KAVIGNAR BHARATHIDASAN GOVT. HIGH SCHOOL (SOUTH), KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. VAZHAPATTU, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. R.R. NAGAR, VAZHAPATTU, PUDUCHERRY-607402 3. MAIN ROAD - VAZHAPATTU, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. VANAKARAN STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 5. VARADARAJA PERUMAL NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402
18	03 - KURUVINATHAM	4	07/03/4	KAVIGNAR BHARATHIDASAN GOVT. HIGH SCHOOL (WEST), KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. EAST VATTARAM, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. EAST STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 3. 1ST CROSS STREET, PUDUNAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. 2ND CROSS STREET, PUDUNAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 5. 3RD CROSS STREET, PUDUNAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402
19	03 - KURUVINATHAM	5	07/03/5	RAJIV GANDHI THIRUMANA NILAYAM (COMMUNITY HALL), (WEST) KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. NADUTHITTU, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. NADUTHITTU, PERIYAR NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 3. MARIAMANKOIL STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. MARIAMANKOIL STREET, PERIYAR NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402
20	03 - KURUVINATHAM	6	07/03/6	RAJIV GANDHI THIRUMANA NILAYAM (COMMUNITY HALL), (SOUTH) KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. 1ST CROSS STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. 2ND CROSS STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 3. 3RD CROSS STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. PUDU STREET, PERIYAR NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 5. 1ST STREET, PERIYAR NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 6. 2ND STREET, PERIYAR NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 7. 3RD STREET, PERIYAR NAGAR, KURUVINATHAM, PUDUCHERRY-607402 8. BALWADI STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 9. THANNEERTHOTTI STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402
21	03 - KURUVINATHAM	7	07/03/7	ANAGANWADY BUILDING- III, METTU STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402	1. MARIAMMAN KOIL STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 2. NADUTHITTU, KURUVINATHAM, PUDUCHERRY-607402 3. SOUTH STREET, KURUVINATHAM, PUDUCHERRY-607402 4. KEERIKARA SANDHU, KURUVINATHAM, PUDUCHERRY-607402 5. PAALLURAR THOTTAM, KURUVINATHAM, PUDUCHERRY-607402
22	04 - SORIVANKUPPAM	1	07/04/1	GOVT. PRIMARY SCHOOL (NORTH), IRULANCHANTHAL, PUDUCHERRY-607402	1. MAIN ROAD, IRULANSANDAI, PUDUCHERRY-607402 2. IRULANSANDAI, IRULANSANDAI PUDUPET, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, IRULANSANDAI, PUDUCHERRY-607402 4. BALVADI STREET, IRULANSANDAI, PUDUCHERRY-607402 5. MARIAMMAN KOIL STREET, IRULANSANDAI, PUDUCHERRY-607402 6. PUDUNAGAR, IRULANSANDAI, PUDUCHERRY-607402
23	04 - SORIVANKUPPAM	2	07/04/2	GOVT. PRIMARY SCHOOL (SOUTH), IRULANCHANTHAL,	1. MAIN ROAD, IRULANSANDAI, PUDUCHERRY-607402 2. KURUNINAGAR, IRULANSANDAI, PUDUCHERRY-607402 3. IRULANSANDAI MADURAPET, IRULANSANDAI, PUDUCHERRY-607402

SL NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				PUDUCHERRY-607402	4. IRLANSANDAIMADURA, IRLANSANDAI, PUDUCHERRY-607402 5. REDDIAR STREET, IRLANSANDAI, PUDUCHERRY-607402 6. PURAM THOTTIKARAI, IRLANSANDAI, PUDUCHERRY-607402 7. V.O.C.NAGAR, IRLANSANDAI, PUDUCHERRY-607402 8. AYYANAR KOIL STREET, IRLANSANDAI, PUDUCHERRY-607402 9. PULIANTHOPE, IRLANSANDAI, PUDUCHERRY-607402 10. MAIN ROAD, IRLANSANDAI MADURA, PUDUCHERRY-607402 11. MOOGAMBIGAI NAGAR, IRLANSANDHAI, BAHOUR, PUDUCHERRY 607402
24	04 - SORIYANKUPPAM	3	07/04/3	GOVT. MIDDLE SCHOOL (WEST), NAGAMMAL KOIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402	1. METTU STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 2. EAST STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 3. THIDEERKUPPAM, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 4. THENPENNAI RIVER ROAD, INDRA NAGAR, SORIYANKUPPAM, PUDUCHERRY
25	04 - SORIYANKUPPAM	4	07/04/4	GOVT. MIDDLE SCHOOL (SOUTH), NAGAMMAL KOIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402	1. METTU STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 2. SOUTH STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 3. SORIANKUPPAM PET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402
26	04 - SORIYANKUPPAM	5	07/04/5	GOVT. MIDDLE SCHOOL (EAST), NAGAMMAL KOIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402	1. NADU STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 2. NAGAMMAL KOIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402
27	04 - SORIYANKUPPAM	6	07/04/6	GOVT. MIDDLE SCHOOL (NORTH), NAGAMMAL KOIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402	1. KOVIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 2. WEST STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, SORIANKUPPAM, PUDUCHERRY-607402
28	05 - PARIKKALPET	1	07/05/1	GOVT HIGH SCHOOL, (WEST), CUDDALORE ROAD, KEELPARIKKALPATTU, PUDUCHERRY-607402.	1. VINAYAGAR KOIL STREET, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 2. REDDIAR STREET, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 3. VANNIAR STREET, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 4. ARATCHIKUPPAM ROAD, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 5. MULLODAI ROAD, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 7. MELPARIKKALPATTU PET, PUDUCHERRY-607402 8. MURUGAN KOIL STREET, MELPARIKKALPATTU, PUDUCHERRY-607402
29	05 - PARIKKALPET	2	07/05/2	GOVT HIGH SCHOOL (EAST), CUDDALORE ROAD, KEELPARIKKALPATTU, PUDUCHERRY-607402.	1. MARIAMMAN KOIL STREET, MELPARIKKALPET, PUDUCHERRY-607402 2. 2ND STREET, MARIAMMAN KOIL STREET, MELPARIKKALPATTU, PUDUCHERRY-607402
30	05 - PARIKKALPET	3	07/05/3	GOVT HIGH SCHOOL (NORTH), CUDDALORE	1. MUTHUMARIAMMAN KOIL STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 2. CUDDALORE ROAD, KEEZHPARIKKALPET, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL. NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				ROAD, KEELPARIKALPATTU, PUDUCHERRY -607 402.	3. SCHOOL STREET, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 4. PILLAYAR KOIL STREET, KEEZHPARIKALPATTU, PUDUCHERRY-607402 5. PUDUNAGAR, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 6. 1ST STREET, PUDUNAGAR, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 7. 2ND STREET, PUDUNAGAR, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 8. 3RD STREET, PUDUNAGAR, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 9. MAIN ROAD, PUDUNAGAR, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 10. MARIAMANKOIL STREET, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 11. ERIKKARAI STREET, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402
31	05 - PARIKKALPET	4	07/05/4	GOVT PRIMARY SCHOOL (SOUTH), CHINNA ARACHIKUPPAM, PUDUCHERRY-607 402.	1. WATER TANK STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 2. RICE MILL STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 3. PUDUTHERU, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 4. SIVAN KOIL STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 5. MUTHUMARIAMMAN KOIL STREET, PERIYA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 6. VEERAN KOIL STREET, COMMANDANIMEDU, PUDUCHERRY-607402 7. COMMANDANIMEDU, PUDUCHERRY-607402 8. COMMANDANIMEDU ROAD, CHINNA ARACHIKUPPAM, PUDUCHERRY 607 402
32	05 - PARIKKALPET	5	07/05/5	GOVT PRIMARY SCHOOL (NORTH), CHINNA ARACHIKUPPAM, PUDUCHERRY-607 402.	1. MUTHUMARIAMMAN KOIL STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 2. NADU STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 3. WATER TANK STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 4. MADHUKADAI STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402 5. RICE MILL STREET, CHINNA ARATCHIKUPPAM, PUDUCHERRY-607402
33	05 - PARIKKALPET	6	07/05/6	GOVT HIGH SCHOOL (SOUTH), CUDDALORE ROAD, KEELPARIKALPATTU, PUDUCHERRY-607 402.	1. PULYANCHERRY, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 2. CUDDALORE ROAD, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 3. PUDUNAGAR, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 4. MARIAMANKOIL STREET, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 5. ERIKKARAI STREET, KEEZHPARIKALPET, PUDUCHERRY-607402 6. KEEZHPARIKALPET PET, PUDUCHERRY-607402 7. SUNDARARAM NAGAR, KEEZHPARIKALPATTU, BAHOUR, PUDUCHERRY 607402 8. SRI THIRUMALAI NAGAR, KEEZHPARIKALPATTU, BAHOUR, PUDUCHERRY 607402 9. SRI SAKTHI KUMARAN NAGAR, KEEZHPARIKALPATTU, PUDUCHERRY 607402
34	06 - BAHOUR EAST	1	07/06/1	GOVT PRIMARY SCHOOL (NORTH), DESAMUTHU MARIAMMAN KOIL STREET, BAHOURPET, PUDUCHERRY -607 402.	1. MAIN ROAD, BAHOUR PET, PUDUCHERRY-607402 2. DESAMUTHUMARIAMMAN KOIL STREET, BAHOURPET, PUDUCHERRY-607402
35	06 - BAHOUR EAST	2	07/06/2	GOVT PRIMARY SCHOOL (SOUTH), DESAMUTHU MARIAMMAN KOIL	1. 1ST STREET-PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 2. 2ND STREET - PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 3. DESAMUTHUMARIAMMAN KOIL STREET, BAHOURPET, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				STREET, BAHOURPET, PUDUCHERRY -607 402.	4. 3RD STREET - PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 5. MARIAMMAN KOIL STREET, BAHOURPET, PUDUCHERRY-607402 6. AMBEDKAR STREET, BAHOURPET, PUDUCHERRY-607402 7. WATERTANK STREET, BAHOURPET, PUDUCHERRY-607402 8. BALWADI STREET, PUDUNAGAR-BAHOURPET, PUDUCHERRY-607402 1. KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402
36	06 - BAHOUR EAST	3	07/06/3	KASTHURIBAI GANDHI GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL, (NORTH-I), MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY -607 402	1. NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 2. 1ST STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 3. 2ND STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 4. 3RD STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402
37	06 - BAHOUR EAST	4	07/06/4	KASTHURIBAI GANDHI GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL (NORTH-II), MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY -607 402	1. KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 2. 3RD STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 3. 4TH STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 4. THIRUMAL NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 5. 3RD CROSS, THIRUMAL NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 6. THIAGI PON KESAVA NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 7. VAIKAL THERU, KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402
38	06 - BAHOUR EAST	5	07/06/5	TMT. KAMALA NEHRU THIRUMANI NILAIYAM, BAHOUR, PUDUCHERRY -607 402.	1. KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 3. KANNIAKOIL VEEDHI, BAHOUR, PUDUCHERRY-607402 4. SRI BALAJI NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 5. VAIKAL THERU, KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 6. MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 7. KUPPAM, BAHOUR, PUDUCHERRY-607402 8. MURUGAN KOIL STREET, KUPPAM, BAHOUR, PUDUCHERRY-607402
39	06 - BAHOUR EAST	6	07/06/6	KASTHURIBAI GANDHI GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL (NORTH-III), MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY -607 402	1. NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 2. KANNIAKOIL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 3. EAST STREET, BAHOUR, PUDUCHERRY-607402 4. 3RD STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 5. 4TH STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 6. THIRUMAL NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 7. KUPPAM, BAHOUR, PUDUCHERRY-607402
40	06 - BAHOUR EAST	7	07/06/7	KASTHURIBAI GANDHI GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL, (NORTH-IV), MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY -607 402	1. NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 2. KANNIAKOIL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 3. EAST STREET, BAHOUR, PUDUCHERRY-607402 4. 3RD STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 5. 4TH STREET, NEW KAMARAJ NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 6. THIRUMAL NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 7. KUPPAM, BAHOUR, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
					8. MURUGAN KOIL STREET, KUPPAM, BAHOUR, PUDUCHERRY-607402 9. PARIKKALPATTU STREET, BAHOUR, PUDUCHERRY-607402 10. PARIKKALPATTU ROAD, SRI LAKSHMI NAGAR, BAHOUR, PUDUCHERRY 607 402 11. SRI ARUNACHALESWARAR NAGAR, KUPPAM, BAHOUR, PUDUCHERRY 607402 12. PARIKKALPATTU ROAD, CLUNY NOVITIATE, BAHOUR, PUDUCHERRY 607402 13. KANNIAKOIL ROAD, SWARNALAKSHMI NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 14. PARIKKALPATTU ROAD, NAGARATHINAM NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 15. PARIKKALPATTU ROAD, SUNDARAM NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402
41	06 - BAHOUR EAST	8	07/06/8	KASTHURIBAI GANDHI GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL (NORTH-V), MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402	1. KANNIAKOIL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 2. EAST STREET, BAHOUR, PUDUCHERRY-607402 3. PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402
42	06 - BAHOUR EAST	9	07/06/9	KASTHURIBAI GANDHI GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL (SOUTH-LAB), MARI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402	1. 1ST STREET-PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 2. 2ND STREET - PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 3. 3RD STREET - PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 4. 4TH STREET - PUDUNAGAR, BAHOURPET, PUDUCHERRY-607402 5. WATERTANK STREET, BAHOURPET, PUDUCHERRY-607402
43	07 - BAHOUR WEST	1	07/07/1	GOVT. GIRLS PRIMARY SCHOOL (WEST), MARIE STREET, BAHOUR, PUDUCHERRY-607402	1. AGRAHARAM STREET, BAHOUR, PUDUCHERRY-607402 2. KARIMETTU STREET, BAHOUR, PUDUCHERRY-607402 3. DARKA STREET, BAHOUR, PUDUCHERRY-607402 4. SOUTH STREET, BAHOUR, PUDUCHERRY-607402 5. PADHIMINI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 6. SARASWATHI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 7. ABIRAMI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 8. GANAPATHY NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 9. V.I.P. NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402. 10. PADMAVATHY NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402. 11. VEDAMBIKAI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 12. WEST STREET, ABIRAMI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 13. WEST STREET, MUGIL NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 14. MAIN ROAD, KRISHNA NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 15. FIRST CROSS STREET, KRISHNA NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 16. SECOND CROSS STREET, KRISHNA NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 17. ABIRAMAN NAGAR EXTENSION, BAHOUR, PUDUCHERRY 607402
44	07 - BAHOUR WEST	2	07/07/2	GOVT. GIRLS PRIMARY SCHOOL (EAST), MARIE	1. DARKA STREET, BAHOUR, PUDUCHERRY-607402 2. NORTH STREET, BAHOUR, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				STREET, BAHOUR, PUDUCHERRY - 607402	3. POLICE QUARTERS, BAHOUR, PUDUCHERRY-607402 4. MARIE STREET, BAHOUR, PUDUCHERRY-607402 5. SHRI MOOLANATHAR NAGAR, BAHOUR, PUDUCHERRY - 607 402 6. PERUMALKOIL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 7. OVERSEAS ELECTORS
45	07 - BAHOUR WEST	3	07/07/3	GOVT MIDDLE SCHOOL (SOUTH), BAHOUR, PUDUCHERRY -607 402.	1. KUTCHIPALAYAM ROAD, BAHOUR, PUDUCHERRY-607402 2. SOUTH STREET, BAHOUR, PUDUCHERRY-607402 3. SOUTH STREET (EAST PART), BAHOUR, PUDUCHERRY-607402
46	07 - BAHOUR WEST	4	07/07/4	GOVT MIDDLE SCHOOL (NORTH), BAHOUR, PUDUCHERRY -607 402.	1. AGRAHARAM STREET, BAHOUR, PUDUCHERRY-607402 2. VEDAPURINATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 3. WEST STREET, BAHOUR, PUDUCHERRY-607402 4. KAMBAN NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 5. MANJALAI ROAD, MUGIL NAGAR, BAHOUR, PUDUCHERRY 607 402 6. SANTHOSH NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 7. VENU NAGAR, BAHOUR, PUDUCHERRY 607 402 8. MANAKULA VINAYAGAR NAGAR, BAHOUR, PUDUCHERRY 607 402 9. THIRUMALAIVASAN NAGAR, BAHOUR, PUDUCHERRY 607 402 10. S.S.NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402
47	07 - BAHOUR WEST	5	07/07/5	PROF. ANNUSAMY HR. SEC. SCHOOL (NORTH-EAST), SOUTH STREET, BAHOUR, PUDUCHERRY -607 402	1. WEST STREET, BAHOUR, PUDUCHERRY-607402
48	07 - BAHOUR WEST	6	07/07/6	PROF. ANNUSAMY HR. SEC. SCHOOL (NORTH-WEST), SOUTH STREET, BAHOUR, PUDUCHERRY -607 402	1. THAMARAIKULA NATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 2. 1ST CROSS STREET, THAMARAIKULANATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 3. 2ND CROSS STREET, THAMARAIKULANATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 4. 4TH CROSS STREET, THAMARAIKULANATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 5. 5TH CROSS STREET, THAMARAIKULANATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 6. HOSPITAL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 7. 1ST CROSS, HOSPITAL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 8. 2ND CROSS, HOSPITAL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 9. 3RD CROSS, HOSPITAL STREET, BAHOUR, PUDUCHERRY-607402 10. HOSPITAL QUARTERS, BAHOUR, PUDUCHERRY-607402
49	07 - BAHOUR WEST	7	07/07/7	PUBLIC WORKS DEPARTMENT IRRIGATION OFFICE BUILDING (AE OFFICE), BUNGALOW STREET, BAHOUR, PUDUCHERRY-	1. THAMARAIKULA KEZHAVEDHI, BAHOUR, PUDUCHERRY-607402 2. THAMARAIKULA NATHAM, BAHOUR, PUDUCHERRY-607402 3. THAMARAIKULA STREET, BAHOUR, PUDUCHERRY-607402 4. 1ST CROSS STREET, THAMARAIKULAM STREET, BAHOUR, PUDUCHERRY-607402 5. 2ND CROSS STREET, THAMARAIKULAM STREET, BAHOUR, PUDUCHERRY-607402 6. THIRUMOOLANAGAR, BAHOUR, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				607402	7. CO-OPERATIVE NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 8. TEACHERS COLONY, BAHOUR, PUDUCHERRY-607402 9. GANDHI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 10. JAYARAMAN NAGAR, BAHOUR, PUDUCHERRY - 607402.
50	07 - BAHOUR WEST	8	07/07/8	PROF. ANNUSAMY HR. SEC. SCHOOL (SOUTH), SOUTH STREET, BAHOUR, PUDUCHERRY -607 402.	1. KARIMETTU STREET, BAHOUR, PUDUCHERRY-607402 2. BANGALAVEEDHI, BAHOUR, PUDUCHERRY-607402 3. 1ST CROSS, BANGALA STREET, BAHOUR, PUDUCHERRY-607402 4. 2ND CROSS, BANGALA STREET, BAHOUR, PUDUCHERRY-607402 5. 3RD CROSS, BANGALA STREET, BAHOUR, PUDUCHERRY-607402 6. P.W.D. QUARTERS, BANGALA VEEDHI, BAHOUR, PUDUCHERRY-607402 7. BUNGALOW STREET, ANNAI NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 8. BUNGALOW STREET, SOORYA NAGAR, BAHOUR, PUDUCHERRY-607402 9. BUNGALOW STREET, SELLAMMAN NAGAR, BAHOUR, PUDUCHERRY - 607 402 10. RAMU NAICKER NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 11. 2ND CROSS STREET, ANBARASAN NAGAR, BAHOUR, PUDUCHERRY 607402 12. BANGALA STREET, V. PERUMAL NAGAR, BAHOUR, PUDUCHERRY 607 402
51	08 - SELIAMEDU	1	07/08/1	GOVT PRIMARY SCHOOL (NEW) (NORTH), ARANGANUR, PUDUCHERRY -607 402.	1. IYYANAR KOIL STREET, ARANGANNOOR, PUDUCHERRY-607402 2. KALAR STREET, ARANGANNOOR, PUDUCHERRY-607402 3. INDIRA NAGAR, ARANGANNOOR, PUDUCHERRY-607402 4. MAIN ROAD, ARANGANNOOR, PUDUCHERRY-607402 5. BALAJI NAGAR, ARANGANUR, PUDUCHERRY-607402
52	08 - SELIAMEDU	2	07/08/2	GOVT PRIMARY SCHOOL (OLD) (WEST SIDE), ARANGANUR, PUDUCHERRY-607 402.	1. MARIAMMAN KOIL STREET, ARANGANNOOR, PUDUCHERRY-607402 2. THAMARAIKULA STREET, ARANGANNOOR, PUDUCHERRY-607402 3. OTHAVADAI STREET, ARANGANNOOR, PUDUCHERRY-607402
53	08 - SELIAMEDU	3	07/08/3	VANIDASANAR GOVT HIGH SCHOOL, (NORTH-EAST) SELIAMEDU, PUDUCHERRY-607 402.	1. SINNAPET, SELIAMEDU, PUDUCHERRY-607402 2. PUDU STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402
54	08 - SELIAMEDU	4	07/08/4	VANIDASANAR GOVT HIGH SCHOOL, (OFFICE ROOM) SELIAMEDU, PUDUCHERRY-607 402.	1. REDDIAR STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402 2. RAJA STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402 3. ANJANEYAR KOIL STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402 4. MAIN ROAD, SELIAMEDU, PUDUCHERRY-607402 5. KAMAN KOIL STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402
55	08 - SELIAMEDU	5	07/08/5	VANIDASANAR GOVT HIGH SCHOOL, (SOUTH-EAST) SELIAMEDU, PUDUCHERRY-607 402.	1. KIRAMANI STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402 2. SCHOOL STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402 3. VANIDASAN STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402
56	08 - SELIAMEDU	6	07/08/6	VANIDASANAR GOVT	1. TN-PALAYAM ROAD, SELIAMEDU, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				HIGH SCHOOL, (SOUTH-I) SELIAMEDU, PUDUCHERRY-607 402.	2. MARIAMMAN KOIL STREET, NIRNAYAPET, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, SELIAMEDU, PUDUCHERRY-607402
57	08 - SELIAMEDU	7	07/08/7	VANIDASANAR GOVT HIGH SCHOOL, (SOUTH-II) SELIAMEDU, PUDUCHERRY-607 402.	1. MARIAMMAN KOIL STREET, NIRNAYAPET, PUDUCHERRY-607402 2. VILLIANUR MAIN ROAD, NIRNAYAPET, PUDUCHERRY-607402 3. IYYANAR KOIL POKUM PATHAI, NIRNAYAPPATTU, PUDUCHERRY-607402 4. MARIAMMANKOIL STREET, NIRNAYAPETPET, PUDUCHERRY-607402 5. RAJANAGAR, NIRNAYAPPATTU, PUDUCHERRY-607402 6. ERIKARAI STREET, NIRNAYAPPATTU, PUDUCHERRY-607402 7. RAJAGANAPATHY NAGAR, NIRNAYAPPATTU, PUDUCHERRY - 607402 8. CAPITAL CITY , ARANGANUR, PUDUCHERRY 607 402 9. RAJESWARI NAGAR, NIRNAYAPPATTU, PUDUCHERRY-607402 10. SECOND CROSS STREET, SRI NEW BALAJI NAGAR, NIRNAYAPPATTU, PUDUCHERRY-607402 11. SRI THIRUPATHI BALAJI NAGAR, NIRNAYAPPATTU, PUDUCHERRY 607402
58	08 - SELIAMEDU	8	07/08/8	VANIDASANAR GOVT HIGH SCHOOL, (SOUTH-WEST) SELIAMEDU, PUDUCHERRY-607 402.	1. PERIAPET, SELIAMEDUPET, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, PERIYAPET, SELIAMEDU, PUDUCHERRY-607402 3. PUDUNAGAR, SELIAMEDU, PUDUCHERRY-607402 4. SRI NARASIMMAN NAGAR, SELIAMEDU, PUDUCHERRY-607 402 5. SRI SUBBULAKSHMI NAGAR, SELIAMEDU, PUDUCHERRY 607402 6. VINOTH NAGAR, PERIYAPET, SELIAMEDU, PUDUCHERRY 607402
59	09 - KUDIYIRUPPALAYAM	1	07/09/1	GOVT PRIMARY SCHOOL (NORTH-EAST), KUDIYIRUPPU PALAYAM, PUDUCHERRY-607 402.	1. CHETTY STREET, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 2. SUBBIAH NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 3. VINAYAKAR KOIL STREET, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 4. V.V. NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 5. MAIN ROAD, SUBBIAH NAGAR, PUDUCHERRY-607402 6. SELIAMEDU, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 7. BALWADI STREET, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 8. PRIVUPPALAYAM, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 9. MAIN ROAD, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 10. SUBBULAKSHMI NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402
60	09 - KUDIYIRUPPALAYAM	2	07/09/2	ANGANWADI CENTRE, KUDIYIRUPPU PALAYAM, BAHOUR, PUDUCHERRY-607 402.	1. KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 2. SUBBIAH NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 3. ADINGAPET ROAD, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 4. RICE MILL STREET, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 5. PUDHUNAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 7. MAIN ROAD, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 8. MAIN ROAD, SELIAMEDU, PUDUCHERRY-607402 9. KRISHNASAMY NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY - 607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
61	09 - KUDIYIRUPPALAYAM	3	07/09/3	GOVT MIDDLE SCHOOL (SOUTH-WEST), ADHINGAPATTU, PUDUCHERRY-607 402.	10. VENKATESWARA NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 1. ADINGAPET, PUDUCHERRY-607402 2. KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 3. SUBBIAH NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 4. VINAYAKAR KOIL STREET, ADINGAPET, PUDUCHERRY-607402 5. KULATHU KOVIL STREET, ADINGAPET, PUDUCHERRY-607402 6. ADINGAPET ROAD, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 7. MARIAMMAN KOIL STREET, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 8. MAIN ROAD, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 1. MARIAMMAN KOIL STREET, ADINGAPETPET, PUDUCHERRY-607402 2. SATHYANAGAR, ADINGAPET PET, PUDUCHERRY-607402 3. V.R.O. NAGAR, ADINGAPET PET, PUDUCHERRY-607402 4. ADINGAPET PET, SELAMEDU, PUDUCHERRY-607402
62	09 - KUDIYIRUPPALAYAM	4	07/09/4	GOVT MIDDLE SCHOOL (WEST), ADHINGAPATTU, PUDUCHERRY-607 402.	1. MAIN ROAD, PINNATCHIKUPPAM, PUDUCHERRY-607402 2. PUDUNAGAR, PINNATCHIKUPPAM, PUDUCHERRY-607402 3. KANNAN KOIL STREET, PINNATCHIKUPPAM, PUDUCHERRY-607402 4. MARIAMMAN KOIL STREET, PINNATCHIKUPPAM, PUDUCHERRY-607402 5. QUARTERS, SARKASIMEDUPET, PUDUCHERRY-607402 6. UTHIRAVEL NAGAR, SARKASIMEDU, SELAMEDU, PUDUCHERRY-607402 7. MARIAMMAN KOIL STREET, SARKASIMEDUPET, PUDUCHERRY-607402 8. SARKASIMEDUPET, SELAMEDU, PUDUCHERRY-607402 9. INDIRA NAGAR, SARKASIMEDUPET, SELAMEDU, PUDUCHERRY-607402 10. PINNACHIKUPPAM ROAD, FIRST CROSS SERENE PELICAN, ADINGAPET, PUDUCHERRY 607402. 11. FIRST STREET(WEST), PELICAN BELLFORT, SARKASIMEDUPET, PUDUCHERRY 607402 12. SECOND STREET(WEST), PELICAN BELLFORT, SARKASIMEDUPET, PUDUCHERRY 607402 13. BAHOUR ROAD, FRIENDS CITY, PINNACHIKUPPAM, PUDUCHERRY 607402 14. PINNACHIKUPPAM ROAD, THIRD CROSS STREET SERENE PELICAN, ADINGAPET, PUDUCHERRY 607402 15. PINNACHIKUPPAM ROAD, SIXTH CROSS STREET SERENE PELICAN, ADINGAPET, PUDUCHERRY-607402
63	09 - KUDIYIRUPPALAYAM	5	07/09/5	GOVT MIDDLE SCHOOL (SOUTH), ADHINGAPATTU, PUDUCHERRY-607 402.	
64	09 - KUDIYIRUPPALAYAM	6	07/09/6	GOVT PRIMARY SCHOOL (SOUTH-EAST), KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607 402.	1. IYANAR KOIL STREET, PIRIVUPALAYAM, PUDUCHERRY-607402 2. ANGALAMMAN KOIL STREET, KUDIYIRUPPALAYAMPET, PUDUCHERRY-607402 3. MAIN ROAD, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 4. MAIN ROAD, SELAMEDU, PUDUCHERRY-607402 5. JAYAM NAGAR, KUDIERUPPALAYAM, PUDUCHERRY - 607402 6. KRISHNASAMY NAGAR, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY - 607402 7. POONGAVANAM NAGAR, KUDIYIRUPPALAYAM, BAHOUR, PUDUCHERRY 607402 8. SIR GOLDEN CITY, KUDIYIRUPPALAYAM, PUDUCHERRY-607402 1. KIRUMAMPACKAMPET, PUDUCHERRY-607402
65	10 - KIRUMAMPACKAM	1	07/10/1	DR. B. R. AMBEDKAR	

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				GOVT HR. SEC. SCHOOL (EAST), KIRUMAMAPAKKAM, PUDUCHERRY -607402.	2. MUNNADI VEERAN KOIL STREET, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402 3. NADUTHERU, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 4. PANITHITTU ROAD, GURU NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402
66	10 - KIRUMAMPAKKAM	2	07/10/2	DR. B. R. AMBEDKAR GOVT HR. SEC. SCHOOL (SOUTH-EAST) KIRUMAMAPAKKAM, PUDUCHERRY -607402.	1. PANANGADU, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402 2. MUNNADI VEERAN KOIL STREET, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402 3. WATER TANK STREET, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 4. PANITHITTU ROAD, GURU NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402
67	10 - KIRUMAMPAKKAM	3	07/10/3	DR. B. R. AMBEDKAR GOVT HR. SEC. SCHOOL (SOUTH), KIRUMAMAPAKKAM, PUDUCHERRY -607402.	1. KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 2. INDIRA NAGAR, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402
68	10 - KIRUMAMPAKKAM	4	07/10/4	DR. B. R. AMBEDKAR GOVT HR. SEC. SCHOOL (WEST SIDE), KIRUMAMAPAKKAM, PUDUCHERRY -607402.	1. INDIRA NAGAR, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402
69	10 - KIRUMAMPAKKAM	5	07/10/5	DR. B. R. AMBEDKAR GOVT HR. SEC. SCHOOL (NORTH-WEST), KIRUMAMAPAKKAM, PUDUCHERRY -607402.	1. PILLAIYAR KOIL STREET, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 3. NADUTHERU, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 4. PUDUTHERU, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402 5. PUDUKUTTAI STREET, KIRUMAMPAKKAMPET, PUDUCHERRY-607402
70	10 - KIRUMAMPAKKAM	6	07/10/6	GOVT PRIMARY SCHOOL, (NORTH) KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402.	1. KAMBAN NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 2. KAMBAN NAGAR, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402 3. THIDEER KUPPAM, KIRUMAMPAKKAM PET, PUDUCHERRY-607402 4. SCHOOL STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 5. WATERTANK STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 6. WATER TANK BACKSIDE, ELANGO NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 7. MANDHAIVELY STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 8. ILANGO NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 9. VETERINARY HOSPITAL STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 10. NEW COLONY, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 11. UDAYAKUMAR WORKSHOP (BACK SIDE), KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 12. JAYAVILAS NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402
71	10 - KIRUMAMPAKKAM	7	07/10/7	GOVT PRIMARY SCHOOL, (SOUTH) KIRUMAMPAKKAM,	1. PILLAIYARKUPPAM ROAD, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 2. THROWPATHIAMMAN KOIL STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 3. URALKULATHU VEEDHI, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL. NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				PUDUCHERRY-607 402.	4. MARIAMMAN KOIL STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 5. PILLAIYAR KOIL STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 6. PORAKUTTAI STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 7. POST OFFICE STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 8. PONDY-CUDDALORE MAIN ROAD, ARUPADAI NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402 9. VARDHARAJA PERUMAL NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402
72	10 - KIRUMAMPAKKAM	8	07/10/8	GOVT PRIMARY SCHOOL, (SOUTH-WEST) KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607 402.	1. PILLAIYARKUPPAM ROAD, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 2. UDAYAR STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 3. URALKULATHU VEEDHI, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 4. PILLAIYAR KOIL STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 5. DHANALAKSHMI NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402. 6. PILLAYARKUPPAM ROAD, NPTI COLONY, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402 7. PILLAYARKUPPAM ROAD, RADHA NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402 1. 1ST CROSS, VANIDASAN NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 2. PONDY-CUDDALORE MAIN ROAD, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 3. SAVADIKULA STREET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 4. VANIDASAN NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 5. CHINTHAMANI NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 6. HEALTH QUARTERS, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 7. BLOCK-B, ARUPADAI VEEDU MEDICAL COLLEGE, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 8. PONDY-CUDDALORE MAIN ROAD, ABDUL KALAM NAGAR, PUDUCHERRY 607402 9. SENAI THALAIVAR STREET, KALUCHI NAGAMUTHU NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402 10. VENUGOPAL NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402 11. PONDY-CUDDALORE MAIN ROAD, ARUPADAI NAGAR, KIRUMAMPAKKAM, PUDUCHERRY 607402
73	10 - KIRUMAMPAKKAM	9	07/10/9	GOVT PRIMARY SCHOOL, (NORTH-WEST), KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607 402.	1. ALADIMEDUPET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, ALADIMEDUPET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 3. OM SAKTHI KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402 4. MARIAMMAN KOIL STREET, ALADIMEDU, KIRUMAMPAKKAM, PUDUCHERRY - 607402 5. PANITHITTU ROAD, VAMBAPET, KIRUMAMPAKKAM, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402
74	11 - PANNITHITTU	1	07/11/1	GOVT HIGH SCHOOL (NORTH), PANNITHITTU, PUDUCHERRY-607 402.	1. NADU THERU, PANITHITTU, PUDUCHERRY-607402 2. ALADIMEDUPET, PANITHITTU, PUDUCHERRY-607402 3. GANGAAMMAN KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402 4. SOUTH STREET, PANITHITTU, PUDUCHERRY-607402 5. PILLAIYAR KOIL STREET, ALADIMEDU, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402
75	11 - PANNITHITTU	2	07/11/2	GOVT HIGH SCHOOL (NORTH-WEST), PANNITHITTU, PUDUCHERRY -607 402.	1. GANGAAMMAN KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402 2. SOUTH STREET, PANITHITTU, PUDUCHERRY-607402
76	11 - PANNITHITTU	3	07/11/3	GOVT HIGH SCHOOL (WEST), PANNITHITTU, PUDUCHERRY-607 402.	

SL NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
77	11 - PANNITHITTU	4	07/11/4	GOVT HIGH SCHOOL (SOUTH-WEST), PANNITHITTU, PUDUCHERRY-607 402.	1. NADU THERU, PANITHITTU, PUDUCHERRY-607402 2. GANGAAMMAN KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402 3. SOUTH STREET, PANITHITTU, PUDUCHERRY-607402 4. TSUNAMI QUARTERS, PANITHITTU, PUDUCHERRY-607402
78	11 - PANNITHITTU	5	07/11/5	GOVT HIGH SCHOOL (SOUTH), PANNITHITTU, PUDUCHERRY-607 402.	1. MAIN ROAD, ETCHANGADU, KIRUMAMPACKAM, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, VAMBAPET, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, ALADIMEDU, KIRUMAMPACKAM, PUDUCHERRY - 607402 4. VAMBAPET, KIRUMAMPACKAM, PUDUCHERRY-607402 5. MARIAMMAN KOIL STREET (WEST), PANITHITTU, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, PANITHITTU, PUDUCHERRY-607402
79	11 - PANNITHITTU	6	07/11/6	ANGANWADI CENTRE, ECHANKADU, PUDUCHERRY-607 402.	1. MAIN ROAD, ETCHANGADU, KIRUMAMPACKAM, PUDUCHERRY-607402 2. NEW STREET, ETCHANGADU, KIRUMAMPACKAM, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, ETCHANKADU, KIRUMAMPACKAM, PUDUCHERRY-607402 4. VEERAMUTHU NAGAR, ETCHANGADU, KIRUMAMPACKAM, PUDUCHERRY-607402
80	11 - PANNITHITTU	7	07/11/7	GOVT PRIMARY SCHOOL, NORTH SIDE, NARAMBAI, PUDUCHERRY-607 402.	1. PILLAIYARKOIL STREET, PILLAIYARKUPPAM, PUDUCHERRY-607402 2. SOUTH STREET, NARAMBAI, PUDUCHERRY-607402 3. MANAPET ROAD, PILLAIYARKUPPAM, PUDUCHERRY-607402 4. NORTH STREET, VALLUVARMEDU, PUDUCHERRY-607402 5. TSUNAMI QUARTERS, NARAMBAI, PUDUCHERRY-607402
81	11 - PANNITHITTU	8	07/11/8	GOVT PRIMARY SCHOOL, (WEST), NARAMBAI, PUDUCHERRY-607 402.	1. NAGAMUTHUNMARIAMMAN KOIL STREET, NARAMBAI, PUDUCHERRY-607402 2. BALWADI STREET, NARAMBAI, PUDUCHERRY-607402 3. NADU THERU, NARAMBAI, PUDUCHERRY-607402 4. EAST STREET, NARAMBAI, PUDUCHERRY-607402 5. WATER TANK STREET, NARAMBAI, PUDUCHERRY-607402 6. WEST STREET, NARAMBAI, PUDUCHERRY-607402 7. NORTH STREET, VALLUVARMEDU, PUDUCHERRY-607402 8. TSUNAMI QUARTERS, NARAMBAI, PUDUCHERRY-607402 9. II CROSS STREET, TSUNAMI QUARTERS, NARAMBAI, PUDUCHERRY 607402
82	12 - PILLAYARKUPPAM	1	07/12/1	GOVT PRIMARY SCHOOL (NORTH-EAST), PILLAYARKUPPAM, PUDUCHERRY-607 402.	1. MURUGAN KOIL STREET, PILLAYARKUPPAMPET, PUDUCHERRY-607402 2. PANNITHITTU ROAD, PILLAYARKUPPAMPET, PUDUCHERRY-607402 3. PILLAYARKUPPAM PET, PUDUCHERRY-607402 4. MARIAMMAN KOIL STREET, PILLAYARKUPPAMPET, PUDUCHERRY-607402 5. PIPDIC ROAD, PILLAYARKUPPAMPET, PUDUCHERRY-607402
83	12 - PILLAYARKUPPAM	2	07/12/2	GOVT PRIMARY SCHOOL (NORTH SIDE), PILLAYARKUPPAM, PUDUCHERRY-607 402.	1. PILLAYARKOIL STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 3. ANGALAMMAN KOIL STREET, PILLAYARKUPPAMPET, PUDUCHERRY-607402 4. NADUTHERU, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402
84	12 - PILLAYARKUPPAM	3	07/12/3	GOVT PRIMARY SCHOOL	1. MARIAMMAN KOIL STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402

SL NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				(WEST), PILLAYARKUPPAM, PUDUCHERRY-607 402.	2. PILLAYAR KOIL STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 3. PAPER MILL ROAD, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402
85	12 - PILLAYARKUPPAM	4	07/12/4	GOVT PRIMARY SCHOOL (SOUTH-EAST), PILLAYARKUPPAM, PUDUCHERRY-607 402.	1. PILLAYARKOIL STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 3. VIGNESH NAGAR, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 4. ARULMURUGAN ROYAL CITY, PILLAYARKUPPAM, PUDUCHERRY 607402
86	12 - PILLAYARKUPPAM	5	07/12/5	COMMUNITY HALL, KANDANPET, PUDUCHERRY-607 402.	1. EAST COAST OFFICE QUARTERS, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 2. NADAR STREET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 3. EAST STREET VALLUVARMEDU, NARAMBAI, PUDUCHERRY-607402 4. MANAPET ROAD, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 5. MURUGAN KOIL STREET, VALLUVARMEDU, NARAMBAI, PUDUCHERRY-607402 6. MAHENDRA BEACH, NARAMBAI, PUDUCHERRY-607402
87	12 - PILLAYARKUPPAM	6	07/12/6	GOVT PRIMARY SCHOOL (SOUTH-WEST), PILLAYARKUPPAM, PUDUCHERRY-607 402.	1. BALWADI STREET, KANDANPET, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, KANDANPET, PUDUCHERRY-607402 3. PAPER MILL ROAD, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 4. MANAPET ROAD, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 5. S.O.S., CHILDREN HOME, PILLAYARKUPPAM, PUDUCHERRY - 607402 6. LA FRANCE VILLA, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402. 7. PONDY CUDDALORE MAIN ROAD, PILLAYARKUPPAM, PUDUCHERRY
88	12 - PILLAYARKUPPAM	7	07/12/7	GOVT. PRIMARY SCHOOL (SOUTH-EAST) KATTUKUPPAM, PUDUCHERRY-607 402	1. PUDUCOLONY, KANDANPET, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 3. SCHOOL STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 4. BALWADI STREET, KANDANPET, PUDUCHERRY-607402 5. EAST STREET KANDANPET, PILLAYARKUPPAM, PUDUCHERRY-607402 6. INDIRA GANDHI STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 7. KAMARAJ STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402
89	12 - PILLAYARKUPPAM	8	07/12/8	GOVT. PRIMARY SCHOOL (SOUTH SIDE), KATTUKUPPAM, PUDUCHERRY-607 402.	1. MARIAMMAN KOIL STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 2. ANNA STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 3. THANTHAI PERIYAR STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 4. BHARATHIYAR STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 5. VELAN NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY 607402
90	12 - PILLAYARKUPPAM	9	07/12/9	GOVT. PRIMARY SCHOOL (WEST), KATTUKUPPAM, PUDUCHERRY-607 402.	1. SCHOOL STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 2. E.C.R. ROAD, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 3. M.G.R.STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 4. RAGAVENDRA NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 5. BAKKIALAKSHMI NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 6. MAIN ROAD, KATTUKUPPAM, PUDUCHERRY-607402

SL NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
91	13 - MANAPET	1	07/13/1	GOVT. PRIMARY SCHOOL (SOUTH) KANNIAKOIL, PUDUCHERRY-607 402	7. SUBBIAH NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 8. JAWAHARLAL NEHRU STREET, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 9. MAHATMA GANDHI MEDICAL COLLEGE - STAFF QUARTERS, PILLAIYARKUPPAM, PUDUCHERRY - 607402 10. ARUNACHALESWARAR NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 11. SABTHAGIRI NAGAR, KANTHANPET, PUDUCHERRY-607402 12. GANDHI NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 13. GANDHI NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY 607402 14. SIVASAKTHI NAGAR, KATTUKUPPAM, MANAPATTU, PUDUCHERRY-607402 15. RAGAVENDRA NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY 607402
92	13 - MANAPET	2	07/13/2	GOVT. PRIMARY SCHOOL (EAST), KATTUKUPPAM, PUDUCHERRY-607 402.	1. PUDUNAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 2. MURUGANKOIL STREET PUDUNAGAR PET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, PUDUNAGAR PET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 4. CUDDALORE MAIN ROAD, PUDUNAGAR PET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 5. MANAPPATTU MAIN ROAD, KANNIAKOIL, PUDUCHERRY-607402 6. THIRUMALAIYAN NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 7. T.T.R. NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 8. MASILAMANI NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 9. SEENUVASA GARDEN, KANNIAKOIL, PUDUCHERRY-607402. 10. RATHNA AVENUE, KANNIAKOIL, PUDUCHERRY-607402. 11. MANAPET MAIN ROAD, SAYADEVI NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY 607 402
93	13 - MANAPET	3	07/13/3	GOVT. MIDDLE SCHOOL (NORTH-EAST), MANAPET, PUDUCHERRY - 607402	1. VARKALODAIPET, PUDUCHERRY-607402 2. VARKALODAI, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 3. MARIAMMAN KOIL STREET, VARKALODAI, PUDUCHERRY-607402 4. ELECTRICITY DEPARTMENT QUARTERS, VARKALODAI, PUDUCHERRY-607402 5. E.C.R. ROAD, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 6. RAGAVENDRA NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 7. MAIN ROAD, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 8. SUBBIAH NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 9. ARUNACHALESWARAR NAGAR, KATTUKUPPAM, PUDUCHERRY-607402 10. SIVASAKTHI NAGAR, KATTUKUPPAM, MANAPATTU, PUDUCHERRY-607402 1. MARIAMMAN KOIL STREET, MANAPATU, PUDUCHERRY-607402
94	13 - MANAPET	4	07/13/4	GOVT. MIDDLE SCHOOL (NORTH-WEST), MANAPET, PUDUCHERRY - 607402	1. MANAPATTU PET, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, MANAPATU, PUDUCHERRY-607402 3. SINNATHERU, MANAPATTU, PUDUCHERRY-607402
95	13 - MANAPET	5	07/13/5	GOVT. MIDDLE SCHOOL	1. MANAPATTU PET, PUDUCHERRY-607402

SL NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
96	13 - MANAPET	6	07/13/6	(SOUTH), MANAPET, PUDUCHERRY - 607402 GOVT. PRIMARY SCHOOL (NORTH), KANNIAKOIL, PUDUCHERRY-607 402	2. MARIAMANKOIL STREET, MANAPET, PUDUCHERRY-607402 1. MARIAMANKOIL STREET, MANAPET, PUDUCHERRY-607402 2. MANAPPATTU MAIN ROAD, MANAPATTUPET, PUDUCHERRY-607402 3. PUDUTHERU, MANAPATTUPET, PUDUCHERRY-607402 4. MANAPPATTU MAIN ROAD, KANNIAKOIL, PUDUCHERRY-607402 5. 1ST CROSS, MANAPATTU PET, PUDUCHERRY-607402 6. KANNIAKOIL ROAD, MANAPATTU, PUDUCHERRY-607402 7. THIRUMALAIYAN NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 8. T.T.R. NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 9. VIP NAGAR, MANAPATTU, PUDUCHERRY-607402 10. ROYAL NAGAR, MANAPATTU, PUDUCHERRY-607402 11. HOSPITAL STREET, MANAPATTU, PUDUCHERRY. 12. VIP NAGAR, KANNIAKOIL, BAHOUR, PUDUCHERRY 607402
97	13 - MANAPET	7	07/13/7	GOVT. PRIMARY SCHOOL (NORTH-EAST), KANNIAKOIL, PUDUCHERRY-607 402	1. MAIN ROAD, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 2. FIRST CROSS STREET, GANDHI NAGAR, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 3. 5-STAR HOTEL, MULLODAI, PUDUCHERRY-607402 4. ECR ROAD, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402
98	13 - MANAPET	8	07/13/8	GOVT. PRIMARY SCHOOL (EAST), KANNIAKOIL, PUDUCHERRY-607 402	1. PANCHAIYAZHI AMMAN KOIL STREET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 2. MARIYAMMAN KOIL STREET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 3. THILLAIAMMAN KOIL STREET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 4. MUTHALAMMAN KOIL STREET, KANNIAKOIL, PUDUCHERRY-607402 5. CUDDALORE MAIN ROAD, KANNIAKOIL, PUDUCHERRY-607402 6. MASILAMANI NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 7. SUBRAMANIA NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402 8. K.V. THANDAPANI NAGAR, KANNIAKOIL, PUDUCHERRY-607402
99	13 - MANAPET	9	07/13/9	GOVT. PRIMARY SCHOOL (SOUTH-EAST), KANNIAKOIL, PUDUCHERRY - 607402	1. MARIYAMMAN KOIL STREET, KANNIAKOIL, PUDUCHERRY-607402
100	14 - MATHIKRISHNAPURAM	1	07/14/1	K.R.SUBRAMANIYA PADAIYATCHI GOVT HR. SEC. SCHOOL (NORTH-WEST), KORAVALLIMEDU, PUDUCHERRY-607402	1. PALLA KORAVALLIMEDU, PALLIKORAVALLIMEDU, PUDUCHERRY-607402 2. MAIN ROAD, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 3. NORTH STREET, SULLIYANKUPPAM, PUDUCHERRY-607402 4. RAJAGOWRI NAGAR, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 5. 1ST STREET, RAJAGOWRI NAGAR, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 6. FIRST CROSS STREET, GANDHI NAGAR, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 7. KURINJI NAGAR, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 8. NORTH STREET, VANNANKULAM, PUDUCHERRY-607402

SL NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
					9. THAMARAI STREET, KURINJI NAGAR, KORAVALLIMEDU, PUDUCHERRY-607402 10. NEW STREET, VANNANKULAM PET, PUDUCHERRY-607402 11. MAIN ROAD, KORAVALLIMEDU, PUDUCHERRY-607402 12. MOORTHIKUPPAM MAIN ROAD, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 13. NORTH STREET, KORAVALLIMEDU, BAHOUR, PUDUCHERRY - 607402 14. THERADI STREET, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 15. MAIN ROAD, SULLIANKUPPAM, PUDUCHERRY-607402 16. ANNAMALAI NAGAR, KORAVALLIMEDU, PUDUCHERRY-607402 17. ECR ROAD, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 18. ROJA STREET, KURINJI NAGAR KORAVALLIMEDU, BAHOUR, PUDUCHERRY - 607402. 19. 2ND CROSS STREET, VARADHARAJA PERUMAL NAGAR, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY 607 402 20. BHARATHI NAGAR, KORAVALLIMEDU, PUDUCHERRY 607402
101	14 - MATHIKRISHNAPURAM	2	07/14/2	GOVT SMART PRIMARY SCHOOL (NORTH SIDE), MOORTHYKUPPAM, PUDUCHERRY-607 402.	1. MOORTHIKUPPAM, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, MOORTHIKUPPAM, PUDUCHERRY-607402 3. KEERIKARAN SANDHU, MOORTHIKUPPAM, PUDUCHERRY-607402 4. VANANKULAM PUDU STREET, MANAPPATTU, PUDUCHERRY-607402 5. MAIN ROAD, VANANKULAM, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, VANNANKULAM PET, PUDUCHERRY-607402 7. MOORTHIKUPPAM MAIN ROAD, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 8. SRI ARUNAGIRI NAGAR, VANNANKULAM, PUDUCHERRY 607402 9. ANNAMALAI NAGAR, KORAVALLIMEDU, PUDUCHERRY-607402
102	14 - MATHIKRISHNAPURAM	3	07/14/3	GOVT SMART PRIMARY SCHOOL (SOUTH), MOORTHYKUPPAM, PUDUCHERRY-607 402.	1. MOORTHIKUPPAM, PUDUCHERRY-607402 2. MARIAMMAN KOIL STREET, MOORTHIKUPPAM, PUDUCHERRY-607402 3. SCHOOL STREET, MOORTHIKUPPAMPET, PUDUCHERRY-607402 4. MOORTHIKUPPAMPET, PUDUCHERRY-607402 5. MARIAMMAN KOIL STREET, MOORTHIKUPPAMPET, PUDUCHERRY-607402 6. MURUGANKOIL STREET, MOORTHIKUPPAMPET, PUDUCHERRY-607402 7. SRI RAM NAGAR, MOORTHIKUPPAM, PUDUCHERRY - 607402. 8. SUBRAMANIYAR KOIL STREET, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY 607402
103	14 - MATHIKRISHNAPURAM	4	07/14/4	GOVT PRIMARY SCHOOL (EAST), PUDHUKUPPAM, PUDUCHERRY-607 402.	1. TSUNAMI COLONY, PUDUKUPPAM, PUDUCHERRY-607402
104	14 - MATHIKRISHNAPURAM	5	07/14/5	K.R.SUBRAMANIYA PADAYATCHI GOVT HR. SEC. SCHOOL (NORTH), KORAVALLIMEDU, PUDUCHERRY-607 402.	1. TSUNAMI COLONY, PUDUKUPPAM, PUDUCHERRY-607402 2. METTU STREET, PUDUKUPPAM, PUDUCHERRY-607402 3. EAST STREET, PUDUKUPPAM, PUDUCHERRY-607402
105	14 - MATHIKRISHNAPURAM	6	07/14/6	K.R.SUBRAMANIYA	1. PALLA KORAVALLIMEDU, PALLIKORAVALLIMEDU, PUDUCHERRY-607402

SL. NO.	VILLAGE PANCHAYAT NO. AND NAME	WARD NO.	SL.NO. OF POLLING STATION	BUILDING IN WHICH IT IS LOCATED	POLLING AREA
				PADAYATCHI GOVT HR. SEC. SCHOOL (NORTH-EAST), KORAVALLIMEDU, PUDUCHERRY-607 402.	2. MARIAMANKOIL STREET, KORAVALLIMEDU, PUDUCHERRY-607402 3. NORTH STREET, SULLIYANKUPPAM, PUDUCHERRY-607402 4. ANGALAMMANKOIL STREET, SULLIYANKUPPAM, PUDUCHERRY-607402 5. VANANKULAM PUDU STREET, MANAPPATTU, PUDUCHERRY-607402 6. MARIAMMAN KOIL STREET, VANNANKULAM PET, PUDUCHERRY-607402 7. MAIN ROAD, KORAVALLIMEDU, PUDUCHERRY-607402 8. MAIN ROAD, SULLIYANKUPPAM, PUDUCHERRY-607402
106	14 - MATHIKRISHNAPURAM	7	07/14/7	K.R.SUBRAMANIYA PADAYATCHI GOVT HR. SEC. SCHOOL, (PRIMARY SCHOOL BLOCK - NORTH) KORAVALLIMEDU, PUDUCHERRY-607 402.	1. PERUMAL KOIL STREET, KRISHNAPURAM, PUDUCHERRY-607402 2. MAIN ROAD, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 3. NADU STREET, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 4. PILLAIYARKOIL VEEDHI, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 5. KRISHNAPURAM, PUDUCHERRY-607402 6. MOORTHIKUPPAM MAIN ROAD, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 7. THERADI STREET, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402
107	14 - MATHIKRISHNAPURAM	8	07/14/8	K.R.SUBRAMANIYA PADAYATCHI GOVT HR. SEC. SCHOOL (PRIMARY SCHOOL BLOCK - SOUTH), KORAVALLIMEDU, PUDUCHERRY-607 402.	1. ANJANEYARKOIL STREET, MATHIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 2. NADU STREET, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 3. PILLAIYARKOIL VEEDHI, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 4. VARADARAJAPERUMAL NAGAR, UTCHIMEDU, PUDUCHERRY-607402 5. PORAYATHAMMAN KOVIL ST., UTCHIMEDU, PUDUCHERRY-607402 6. UTCHIMEDU, PUDUCHERRY-607402 7. MARIAMMAN KOIL STREET, MADIKRISHNAPURAM, PUDUCHERRY-607402 8. KESAVAN NAGAR, UTCHIMEDU, PUDUCHERRY-607402. 9. MARIAMMAN KOIL STREET, UCHIMEDU, PUDUCHERRY 607402

